

॥ श्रीः ॥

Sri AhObila maTham Danur mAsa

AarAdhanam guidelines and

SaaRRmuRai kramam



ASSEMBLED BY

OPPILIAPPAN KOIL SRI VARADACHARI SATHAKOPAN
&
MANNARGUDI SRI SRINIVASAN NARAYANAN

॥ श्रीः ॥

॥ श्रीमते श्रीलक्ष्मीनृसिंह परब्रह्मणे नमः ॥



SrI MalOlan



Table of Contents:

Podhu taniyans

2. Thirupalliezzhucchi

3. ThiruppAvai

4. Swamy Desikan's adaikkalappatthu (the last two paasurams to be recited during saatRRUmuRai)

5. Swamy Desikan's adikAra sangraham (the last two paasurams to be recited during saatRRUmuRai)

6. Sri AadiVaN SaThagOpa swamy adaikkalappatthu (the last two paasurams to be recited during saatRRUmuRai)

7. Sri laksmInrusimhan adaikkalappatthu (the last two paasurams to be recited during saatRRUmuRai)

SaatRRUmuRai

1. The last two paasurams of ThiruppAvai

2. The day's ThiruppAvai paasuram

3. kOdai piRanda voor.....

4. thiruvaadipUratthu.....

5. veyar pukazh villiputtur...

6. Thiruvaaimozhi paasuram taniyans "mikkaviRai nilayum...."



7. The last two paasurams of Swamy Desikan's adaikkalappatthu
8. The last two paasurams of Sri AadivaN SaThagOpa swamy adaikkalappatthu
9. The last two paasurams of Sri laksmInrusimhan adaikkalappatthu
10. Swamy Desikan vaazhi thirunaamam
11. Sri Sannidhi vaazhi thirunaamam
12. Sri Desika mangaLam
13. Sri AadivaN SaThagOpa yathIndra maha desika mangaLam
14. Sri Sannidhi taniyans
15. dvadasa stotram composed by 44th Pattam Srimad Azhagiya Singar, SrIvaN SaThagOpa SrI vedAnta desika yathIndra maha desikan and Swamy Desikan's
16. Sri GodA stuti



श्रीः ॥

श्रीमते श्रीलक्ष्मीनृसिंहं परब्रह्मणे नमः ॥

श्रीमते रामानुजाय नमः ॥ श्रीमते निगमान्तगुरवे नमः ॥

श्रीमदातिवण शटकोप यतीन्द्रमहादेशिकाय नमः ॥

श्रीमते श्रीलक्ष्मीनृसिंहं दिव्यपातुकासेवक श्रीवण्णशटकोप

श्री नारायणयतीन्द्रमहादेशिकाय नमः ॥

மார்கழி மாதத்தில் காலை அனுஸாஞ்சாம்

Danur maasa anusanthanam (Morning)

The following are recited during Danur maasa aarAdhana kramam according to Sri Ahobila maTha sampradhAyam:

** Podhu taniyans

** Thirupalliezhucchi

** ThiruppAvai

** Swamy Desikan's adaikkalappatthu (the last two paasurams to be recited during saatRRUmuRai)

** Swamy Desikan's adikAra sangraham (the last two paasurams to be recited





during saatRRUmuRai)

** Sri AadivaN SaThagOpa swamy adaikkalappatthu (the last two paasurams to be recited during saatRRUmuRai)

** Sri laksmInrusimhan adaikkalappatthu (the last two paasurams to be recited during saatRRUmuRai)

The following are recited during SaaRRUmuRai:

- The last two paasurams of ThiruppAvai
- The day's ThiruppAvai paasuram
- kOdai piRanda voor.....
- thiruvaadipUrattu.....
- veyar pukazh villiputtur...
- Thiruvaaimozhi paasuram taniyans "mikkaviRai nilayum...."
- The last two paasurams of Swamy Desikan's adaikkalappatthu
- The last two paasurams of Sri AadivaN SaThagOpa swamy adaikkalappatthu
- The last two paasurams of Sri laksmInrusimhan adaikkalappatthu
- Swamy Desikan vaazhi thirunaamam
- Sri Sannidhi vaazhi thirunaamam
- Sri Desika mangaLam
- Sri AadivaN SaThagOpa yathIndra maha desika mangaLam





- Sri Sannidhi taniyans
- Dvadasa stotram composed by 44th Pattam Srimad Azhagiya Singar
- SrIvaN SaThagOpa SrI vedAnta desika yathIndra maha desikan
- Swamy Desikan's Sri GodA stuti

The following release of Thirupalliezhucchi and the three Sri Sookthis relating to ANDAL and would be particularly appropriate to reflect upon during this Marghazhi Month:

1) Thirupalliezhucchi (10 Paasurams, commentary and images): 47 Pages

<http://www.sundarasimham.org/ebooks/ebook70.htm>

2) ThiruppAvai (30 Paasurams, commentary and images): 157 Pages

<http://www.sundarasimham.org/ebooks/ebook62.htm>

3) NaacchiyAr Thirumozhi (143 Paasurams, commentary and images): 438 Pages :

<http://www.sundarasimham.org/ebooks/wbook54.htm>

3) Sri GodhA Sthuthi (29 SIOkams with commentary and images): 90 pages

<http://www.sundarasimham.org/ebooks/ebook3.htm>



பொது தனியன்கள்

கேஶவார்ய் குபாபாற் ஧ீஶமாடிருணார்ணவம் ।

ஶ்ரீ ஶாரி யதீஶான் ஦ேஶிகேந்திரமஹங் மஜே ॥

கேஶவார்ய க்ருபா பாத்ரம் தீஸ்மாதி குணார்னவம் |
ஷ்ரீஸ்டாரியதீஸாநம் தேஶிகேந்திரமஹம் பஜே ॥

ராமானுஜாயாபாற் ஜானவைராய் ஭ூஷணம் ।

ஶ்ரீமத்வேங்கட நாதார்யம் வங்தே வேதாந்த தேஶிகம் ॥

ராமாநுஜதயா பாத்ரம் ஜ்ஞாநவைராக்ய பூஷணம் |

ஷ்ரீமத் வேங்கட நாதார்யம் வங்தே வேதாந்த தேஶிகம் ॥

லக்ஷ்மீநாதஸமாரம்஭ாந் நாதயாமுனமத்யமாம் ।

அஸ்மदாசார்யப்ரயந்தாந் வந்தே ஗ுருபரம்பராம் ॥

லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம் |

அஸ்மதாசார்யப்ரயந்தாம் வங்தே குருபரம்பராம் ॥

யோ நித்யமந்துதப்஦ாம்புஜயுगமருகம-

வ்யாமோஹதஸ்ததிராणி துணாய் மேனே ।

அஸ்மதாம்புஜயாம்பாதோऽஸ்ய தைக்ஸிந்஧ோ:

ராமானுஜஸ்ய சரணௌ ஶரண் பிபடே ॥



யോ നിത്യമശ്യത പതാമ്പുജയക്മരുക്മ-
വ്യാമോഹതൾത്തിത്രാണി ത്രുഞായ മേചേ |
അസ്മത്കുരോർ പകവത്തോസ്യ തയൈകണിക്തോ:
രാമാനുജസ്യ ചരണേണ ശ്രണമ് പ്രപത്യേ ||

മാതാ പിതാ യുവതയസ്തനയാ വിഭൂതി:
സർഖ യദേവ നിയമേന മദ്ദന്വയാനാമു |
ആധ്യ നഃ കുലപതേര്ക്കുളഭിരാമം
ശ്രീമത്തദംഗ്രിയുഗലം പ്രണമാമി മൂർഖാ ||

മാതാ പിതാ ഘവതയസ്യ താചയാ വിപ്രതി:
ഈവം യദേവ നിയമേന മതംവയാനാമു |
ആത്യസ്യ റാ: കുലപതേർ വകുണാപിരാമം
ശ്രീമത്തതാംഗംകണം പ്രണമാമി മുർത്താ ||

ഭൂതം സരശ്വ മഹാദാഹ്യമഥുനാഥ
ശ്രീഭക്തിസാരകുലശേകരയോഗിവാഹാനു |
ഭക്താഡംഗ്രേണു പരകാല യതീന്ദ്ര മിശ്രാനു
ശ്രീമത്പരാഞ്ചുശമുനിൻ പ്രണതോസ്മ നിത്യമു ||

പുതമ് സരംഗ മഹാതാഹ്വയ പട്ടാത-
ശ്രീപക്തിശാര കുലശേകര യോകിവാഹാം |
പക്താംഗംകണിരേണു പരകാല യതീന്ത്തർ മിശ്രാം
ശ്രീമത് പരാഞ്ഗും മുടിമു പ്രണതോസ്മ നിത്യമു ||





गुरुमुखमनधीत्य प्राह वेदानशोषान्

नरपतिपरिकृत्सं शुल्कमादातुकामः ।

श्वशुरममरवन्दं रङ्गनाथस्य साक्षात्

द्विजकुलतिलकं तं विष्णुचित्तं नमामि ॥

குருமுகமாதீத்ய ப்ராஹ வேதாங்ஶோன்

நரபதிபரிக்லுப்தம் கௌல்கமாதாதுகாமः ।

ங்வஸேரமமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாஷாத்

த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ॥

மின்னார் தடமதிள்குழ் வில்லிபுத்தூரென்றொருகால்*

சொன்னார் கழற்கமலம் சூடினோம்* - முன்னாள்

கிழியறுத்தானென்றுரைத்தோம்* கீழ்மையினிற் சேரும்

வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று*

ஈண்டிய சங்கமெடுத்தூத* - வேண்டிய

வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்*

பாதங்கள் யாழுடைய பற்று.

* * *

தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த
திருப்பள்ளியேழுச்சி





தனியன்கள்

तमेव मत्वा परवासुदेवं

रङ्गेशायं राजवद्दर्हणीयम् ।

प्रावोधिकीं योऽकृत सूक्तिमालाम्

भक्ताङ्गरिणुं भगवन्तमीडे ॥

தமேவ மத்வா பரவாஸோதேவம்
ரங்கேஷயம் ராஜவதாந்தையைம் |

ப்ராபோதிகீம் யோடக்ருத ஸங்க்திமாலாம்
பக்தாங்க்ரிரோணும் பகவஞ்தமீடே ||

மண்டங்குடியென்பர் மாமறையோர் * மன்னியசீர்த்





தொண்றிப்பொடி தொன்னகரம்* - வண்டு
திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் * பள்ளி
யுனர்த்தும் பிரானுதித்த ஹர்.

கதிரவன் குணதிசைச்சிகரம் வந்தணைத்தான்
கனவிருளகன்றது காலையம்பொழுதாய்*
மதுவிரிக்தொழுகின மாமலரெல்லாம்*
வானவரரசர்கள் வந்துவந்தீண்டி*
எதிர்திசைநிறைந்தனிவரோடும்புகுந்த*
இருங்களிற்றீட்டமும்பிடியொடுமுரசம்*
அதிர்தலிலைகடல் போன்றுளதெங்கும்*
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே. 1

கொழுங்குடிமுல்லையின் கொழுமலரணவிக்*
கூர்ந்தது குணதிசை மாருதமிதுவோ*
எழுந்தன மலரைனப்பள்ளிகொள்ளன்னம்*
ஈன்பனி நனைந்ததமிருஞ்சிறகுதறி*
விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்*
வெள்ளையிறுறவதன் விடத்தினுக்கனுங்கி*
அழுங்கியவானையின் அருந்துயாக்கெடுத்த*
அரங்கத்தம்மாழீ பள்ளியெழுந்தருளாயே. 2

சுட்ரொளிபரந்தன சூழ்திசையெல்லாம்*
துன்னியதாரகை மின்னொளிகருங்கிப்*
பட்ரொளிபசுத்தனன் பனிமதிஇவனோ*
பாயிறுளகன்றது பைம்பொழிற்கமுகின்*
மடலிடைக்கீறி வண்பாளைகள் நாற*
வைகறை கூர்ந்தது மாருதமிதுவோ*
அடலொளி திகழ்தரு திகிரியந்தடக்கை*



அரங்கத்தம்மாழீ பள்ளியெழுந்தருளாயே.

3

மேட்டினமேதிகள் தளைவிடுமாயர்கள்*
 வேய்ந்குழலோசைசுயும் விடைமணிக்குரலும்*
 ஈட்டியவிசைதிசை பரந்தன வயலுள்*
 இரிந்தனசுரம்பினமிலங்கையர் குலத்தை*
 வாட்டியவரிசிலைவானவரேறேஞீ*
 மாழுனிவேள்வியைக்காத்து,* அவபிரதம்-
 ஆட்டியவடுதிறலயோத்தியெம்மரசேஞீ*
 அரங்கத்தம்மாழீ பள்ளியெழுந்தருளாயே.

4

புலம்பினபுட்களும் ழும்பொழில்களின்வாய்*
 போயிற்றுக்கங்குல் புகுந்ததுபுலரி*
 கலங்ததுகுணதிசைக்களைகடலரவும்*
 களிவண்டுமிழற்றிய கலம்பகம்புனைந்த*
 அலங்கலங்தொடையல் கொண்டடியினை பணிவான்*
 அமர்கள் புகுந்தனாதலிலம்மாழீ*
 இலங்கையர்கோன்வழிபாடுசெய்கோயில்*
 எம்பெருமான்! பள்ளியெழுந்தருளாயே.

5

இரவியர் மணிசெடுங்தேரோடுமிவரோ?*
 இறையவர்பதினொருவிடையருமிவரோ?*
 மருவியமயிலினனறுமுகனிவனோ?*
 மருதரும்வசக்களும் வங்குவங்கீண்டிப்*
 புரவியோடாடலும் பாடலும் தேரும்*
 குமரதன்டம்புகுந்தீண்டியவெள்ளம்*
 அருவரையனை நின்கோயில் முன்னிவரோ?*
 அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

6





அந்தரத்தமர்கள் கூட்டங்களிலைவயோ?*
 அருந்தவழுனிவரும் மருதருமிவரோ?*
 இந்திரனானையும் தானும்வங்திவனோ?*
 எம்பெருமான்! உன்கோயிலின்வாசல்*
 சுந்தரர்நெருக்க விச்சாதர் நூக்க*
 இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்*
 அந்தரம்பாரிடமில்லைமற்றிதுவோ?*
 அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

7

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*
 மாநிதி கபிலையோன் கண்ணாடி முதலா,*
 எம்பெருமான் படிமக்கலம் காண்டற்க்கு*
 ஏற்பனவாயினகொண்டுநன் முனிவர்*
 தும்புருநாரதர் புகுந்தனிவரோ?*
 தோன்றினனிரவியும் துலங்கொளிபரப்பி*
 அம்பரதலத்தினின்றகல்கின்றதிருள்போய்*
 அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

8

ஏதமில்தன்னுமை யெக்கம்மத்தளி
 யாழ்குழல்முழவமோடிசைசதிசைகைழுமிக்*
 கீதங்கள்பாடினர் கின்னரர்கெருட்டகள்*
 கெந்தருவரவர் கங்குலுளைல்லாம்*
 மாதவர்வானவர் சாரணியக்கர்*
 சித்தரும்மயங்கினர் திருவடிதொழுவான்*
 ஆதலிவர்க்கு நாளோலக்கமருளா*
 அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

9

கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தனஇவயோ?





கதிரவன்களைகடல் முளைத்தனனிவனோ?*
துடியிடையார் சுரிகுழல்பிழிங்துதறித்*
துகிலுடுத்தேறினர் குழ்புனலரங்கா*
தொடையொத்த துளவமும் கூடையும்பொலிந்து*
தோன்றியதோள் தொண்ரடிப்பொடியென்னும்-
அடியனை,* அளியனென்றருளியுன்னடியார்க்கு
ஆட்படுத்தாய்* பள்ளியெழுந்தருளாயே. 10

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

சூடிக்கொடுத்த நாச்சியார் அருளிச்செய்த
திருப்பாவை





தனியன்கள்

நீண்டுமஸ்தநாகிரிதடிஸுபமுட್கோத்ய கृष्ण
 பாராத்ய ஸ்வ ஶ्रுதிஶதஶிரஸ்தங்மத்யாபயன்தி ।
 ஸ்வாஞ்சிஷ்டாயா ஸ்வரஜினி஗லித் யா ஬லாக்த்யமுடக்கே
 ஗ோதா தஸ்யை நம இடமிடங் ஭ூய எவாஸ்து ஭ூயः ॥

கீளாதுங்கஸ்தாக்கிரிதட ஸௌப்தமுத்போத்ய க்ருஷ்ணம்
 பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதி ஶதஶிரஸ்தித்தமத்யாபயங்தே ।
 ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிஞ்சிகளிதம் யா பலாக்ருத்ய புங்க்தே
 கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூயः ॥

அன்னவயற்புதுவையாண்டாள்* அரங்கற்குப்
 பன்னுதிருப்பாவைவப்பல்பதியம்* - இன்னிசையால்





பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை*, பூமாலை
குடிக்கொடுத்தாளைச் சொல்லு.

குடிக்கொடுத்த சுடர்க்கொடியேறி* தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்* – நாடி நீ
வேங்கடவற்கென்னை விதியென்றவிம்மாற்றம்*
நாம் கடவாவண்ணமே நல்கு.

திருப்பாவை பாசுரம் 1 முதல் 28 முடிய சேவிக்க வேண்டும் (பாசுரம் 29, 30 சாற்றுமுறையின் போது சேவிக்க வேண்டும்)

Paasurams 1 to 28 to be recited (the last two paasurams, 29 and 30 to be re-cited during SaaRRumuRai).

Text and audio of Thirupaavai can be accessed at the following URL hosted by Sri R. Venkat of Dubai. This is a multimedia presentation on thiruppavai available at the following URL. This is a wonderful site with beautiful illustration and the paasurams were sung by the great legend, Dr. M..L Vasanthakumari.

<http://www.srivaishnavam.com/tpavai06/tpavai06.html>





ஸ்ரீ திகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த
ஸ்ரீ தேசிக ப்ரபங்தம்

அடைக்கலப்பத்து

தனியன்கள்

ராமாநுஜாபாற் ஜானவைராய ஭ூஷணம்।
ஶ்ரீம஦்வேஷ்ட நாதார்ய வந்஦ வெடாந்ததேஶிகம்॥

ராமாநுஜதயा பாத்ரம் ಜಂಗ್ನಾಕವைರாக்ய ಪ್ರಷಣಮ் |
ஸ್ରೀமத் ವೇಂಕಟ ನಾತಾರ್ಯಮ் ವಂತೆ ವೇತಾந்த ತೋರಿಕಮ್ ||





சீரோன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரோன்றுச் சொன்ன பழமொழியுள் – ஓரோன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு.

* * *

பத்திமுதலாமவற்றில் பதியெனக்குக்கூடாமல்*
எத்திசையுமூழன்றோடு* இளைத்துவிழும்காகம்போல்*
முத்திதருங்கரேழில்* முக்கியமாங்கச்சிதனில்*
அத்திகிரியருளார்க்கு* அடைக்கலம்நான்புகுங்தேனே. 1

சடைமுடியன்சதுமுகனென்று* இவர்முதாலந்தரமெல்லாம்*
அடையவினைப்பயனாகி* அழிந்துவிடும்படிகண்டு*
கடிமலராள்பிரியாது* கச்சிசுகரத்திகிரி*
இடமுடையவருளாளர்* இனையடிகளடைங்தேனே. 2

தங்திரங்கள்வேறின்றித்* தமதுவழியழியாது*
மங்திரங்கள்தம்மாலும்* மற்றுமுளவுரையாலும்*
அங்தரங்கண்டிப்பனிவார்* அனைவர்க்குமருள்புரியும்*
சிங்குரவெற்பிறையவனார்* சீலமலதறியேனே. 3

காகமிராக்கதன் மன்னர்* காதலிகத்திரபங்கு*
நாகமரனயன்முதலா* நாகநகரார்தமக்கும்*
போகமுயர்வீடுபெறப்* பொன்னருள்செய்தமைகண்டு*
நாகமலைநாயகனார்* நல்லடிப்போதடைங்தேனே. 4

உவக்குமவையுகங்கு* உகவானைத்துமொழிங்கு*, உறவுகுணம்-
மிகத்துணிவுபெறவுனர்க்கு* வியன்காவலெனவரித்துச்*
சகத்திலொருபுகலில்லாத்* தவமறியேன், மதிட்கச்சி-
நகர்க்கருளைநாதனை* நல்லடைக்கலமாயடைங்தேனே. 5





அளவுடையாரடைந்தார்க்கும்* அதனுரையேகொண்டவர்க்கும்*
வளவுதங்தவனருளே* மன்னியமாதவத்தோர்க்கும்*
களவொழிவாரெமரென்ன* இசைந்தவர்க்குங்காவலராம்*
துளவமுடியருள்வரதர்* துவக்கிலெனவைத்தேனே. 6

உமதடிகளடைகின்றேனன்று* ஒருகாலுரைத்தவரை*
அமையுனியென்பவர்போல்* அஞ்சலெனக்கரம்வைத்துத்*
தமதனைத்துமவர்தமக்கு* வழங்கியுந்தாம்மிகவிளங்கும்*
அமைவுடையவருளாளர்* அடியினையயடைந்தேனே. 7

திண்மைகுறையாமைக்கும்* நிறைகைக்கும் தீவினையால்*
உண்மைமறவாமைக்கும்* உளமதியிலுகக்கைக்கும்*
தண்மைகழியாமைக்கும்* தரிக்கைக்குந்தனிகைக்கும்*
வண்மையுடையருளாளர்* வாசகங்கள் மறவேனே. 8


சுருதிநினவிவையறியும்* துணிவுடையார் தூமொழிகள்*
பரிதிமதியாசிரியர்* பாசரஞ்சேர்ந்தருக்கணங்கள்*
கருதியொருதெளிவாளால்* கலக்கமறுத்தத்திகிரிப்*
பரிதிமதிசயனமுடைப்* பரமனிடபணிந்தேனே. 9

திருமகளுந்திருவடிவும் திருவருளுந்தெள்ளறிவும்*
அருமைலாமையுழறவும்* அளப்பரியவடியரசும்*
கருமழிப்பளிப்பமைப்பும்* கலக்கமிலாவகைநின்ற*
அருள்வரதர்கிலையிலக்கில்* அம்பெனானமிழ்தேனே. 10

ஆறுபயன்வேறில்லா அடியவர்களைனவர்க்கும்*
ஆறுமதன்பயனுமிவை* ஒருகாலம்பலகாலும்*
ஆறுபயனெனவேகண்டு* அருளாளரடியினைமேல்*
கூறியாகற்குணவுரைகள்* இவைபத்தும்கோதிலவே. 11

சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்





அதிகாரஸங்கிரஹம்

*பொய்கைமுனி பூதத்தார், பேயாழ்வார் * தண்
 பொருநல் வரும் குருகேசன் விட்டுசித்தன் *
 துய்ய குலசேகரன் நம்பாணாதன் *
 தொண்டரடிப்பொடி மழிசைவங்த சோதி *
 வையமெல்லாம் மறைவிளங்க வாள்வேலேஞ்தும் *
 மங்கையர் கோனென்றிவர்கள் மகிழ்ச்சு பாடும் *
 செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளியவோதித் *
 தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றேமே.

(1)

இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும்பேற்றில் *
 இகழாத பஸ்லுறவில் இராகம் மாற்றில் *
 தன்பற்றில் வினவிலக்கில் தகவோக்கத்தில் *
 தத்துவத்தை உணர்த்துதலில் தன்மையாக்கில் *





அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன்திற்க *
 அருமறைகள் தமிழ் செய்தான் தானே கொண்டு *
 துன்பற்ற மதுரகவி தோன்றக்காட்டும் *
 தொல்வழியே நல்வழிகள் துணிவார்கட்கே. (2)

*என்னுயிர் தந்து அளித்தவரைச் சரணம்புக்கு *
 யானடைவே அவர் குருக்கள் நிறைவணங்கிப் *
 பின்னருளால் பெரும்புதூர் வக்த வள்ளல் *
 பெரியாம்பி ஆளவஞ்தார் மனக்கால்நாம்பி *
 நன்னெறியை அவர்க்கு உரைத்த உய்யக்கொண்டார் *
 நாதமுனி சடகோபன் சேனைநாதன் *
 இன்னமுத்த திருமகளென்று இவரை முன்னிட்டு *
 எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே. (3)

ஆரண்யால்வழிச் செவ்வை, அழித்திடும் ஜதுகர்க்கு * ஓர்
 வாரணமாய் அவர் வாதக் கதலிகள் மாய்த்தபிரான் *
 ஏரணிகீர்த்தி இராமானுசமுனி இன்னுரைசேர் *
 சீரணி சிங்தையினேம், சிங்தியோம் இனித் தீவினையே. (4)

நீவங்து இன்று விதிவகையால், நினைவொன்றிய நாம் *
 மீள வங்து இன்னும் வினையுடம் பொன்றி, விழுங்துழலாது *
 ஆளவஞ்தாரென வென்று, அருள் தந்து விளங்கிய சீர் *
 ஆளவஞ்தார் அடியோம், படியோமினி அல்வழக்கே. (5)

காளம் வலம்புரியன், நற்காதலடியவர்க்குத் *
 தாளம் வழங்கித், தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல் *
 முனும் தவநெறி முட்டிய, நாதமுனிகழலே *





நானுங் தொழுதெழுவோம், நமக்கார்ணிகர் நானிலத்தே. (6)

*ஆனும் அடைக்கலமென்று எம்மை, அம்புயத்தாள்கணவன் *
தானினை சேர்ந்து, எமக்கும் அவை தங்த தகவுடையார் *
முஞமிருட்கள்விள, முயன்றேதிய முன்றினுள்ளும் *
நானும் உகக்க இங்கே, நமக்கோர் விதிவாய்க்கின்றதே. (7)

திருவுடன் வந்த செழுமணிபோல், திருமாலிதயம் *
மருவிடமென்ன மலரடி சூடும், வகைபெருாம் *
கருவுடன் வந்த கடுவினை யாற்றில், விழுஂதொழுகாது *
அருவுடன் ஜங்தறிவார், அருள்செய்ய அமைந்தனரே. (8)

அமையா இவையெனும் ஆசையினால், அறு முன்று உலகில் *
சுமையான கல்விகள் சூழவந்தாலும், தொகை இவை என்று *
இமையா இமையவர் ஏத்திய, எட்டிரண்டெண்ணிய * நம்
சம்யாசிரியர், சதிர்க்கும் தனி நிலை தங்தனரே. (9)

நிலைதங்த தாரகனுய் நியமிக்கும் இறைவனுமாய் *
இலதொன்று எனவகை எல்லாம், தனதெனும் எந்தையுமாய்த் *
துலை ஒன்று இலை என நின்ற, துழாய்முடியான் உடம்பாய் *
விலையின்றி நாமடியோமெனும், வேதியர்மெய்ப்பொருளே. (10)

பொருளொன்றென நின்ற, பூமகள் நாதன் அவனடி சேர்ந்து *
அருளொன்றுமன்பன், அவன்கொள் உபாயம் அமைந்த பயன் *
மருள் ஒன்றியவினை வல்விலங்கு என்று, இவை ஜங்தறிவார் *
இருள் ஒன்றிலாவகை, எம் மனங் தேற வியம்பினரே. (11)





தேற வியம்பினர், சித்தும் அசித்தும் இறையுமென *
வேறுபடும் வியன் தத்துவ முன்றும், வினையுடம்பில் *
கூறுபடும் கொடு மோகமும், தானிறையாம் குறிப்பும் *
மாற நினைந்தருளால், மறை நூல் தந்த வாதியரே. (12)

வாதியர்மன்னு தருக்கச் செருக்கின், மறைகுலையச் *
சாதுசனங்களடங்க நடுங்க, தனித்தனியே *
ஆதி யெனுவகை, ஆரணதேசிகர் சாற்றினர் * நம்
போதமரும், திருமாதுடன் நின்ற புராணையே. (13)

நின்ற புராணன் அடியினை ஏந்தும், நெடும் பயனும் *
பொன்றுதலே நிலையென்றிடப், பொங்கும் பவக்கடலும் *
நன்றிது தீயது இதென்று, நவின்றவர் நல்லருளால் *
வென்றுபுலங்களை, வீடினவேண்டும் பெரும்பயனே. (14)

வேண்டும் பெரும்பயன், வீடென்றறிந்து விதிவகையால் *
நின்றும் குறிகியும் நிற்கும், நிலைகளுக்கேற்கும் அன்பர் *
முன்டு ஒன்றில் மூலவினை மாற்றுதலில், முகுந்தனடி -
பூண்டன்றி * மற்றேர் புகல் ஒன்றிலையென நின்றனரே. (15)

நின்ற நிலைக்குற நிற்கும் கருமழும், நேர் மதியால் *
நன்றென நாடிய ஞானமும், நல்கும் உட்கண்ணுடையார் *
ஒன்றிய பத்தியும், ஒன்றுமிலா விரைவார்க்கு அருளால் *
அன்று பயந்தரும், ஆறும் அறிந்தவர் அந்தனரே. (16)





அக்தனர் அக்தியர், எல்லையில் னின்ற அனைத்துலகும் *
 நொக்தவரே முதலாக, நுடங்கிய அன்னியராய் *
 வந்தடையும்வகை, வன் தகவு ஏக்தி வருங்கிய * நம்
 அக்தமிலா ஆதியை, அன்பர் அறிந்தறிவித்தனரே. (17)

அறிவித்தனரன்பர், ஜயம் பறையும் உபாயமில்லாத் *
 துறவித்துனியில், துஜையாம் பரனை வரிக்கும் வகை *
 உறவு இத்தனை இன்றி, ஒத்தாரென னின்ற உம்பரை நாம் *
 பிறவித்துயர் செகுப்பீரென்று, இரக்கும் பிழையறவே. (18)

அறவே பரமென்று, அடைக்கலம் வைத்தனர், அன்றுாம்மைப் *
 பெறவேகருதிப், பெருங்தகவுற்ற பிராண்டிக் கீழ் *
 உறவே இவன் உயிர் காக்கின்ற, ஓர் உயிர் உண்மையை * னி
 மறவேலென, நம்மறைமுடி சூடிய மன்னவரே. (19)

மன்னவர் விண்ணவர், வானேர் இறையொன்றும் வான் கருத்தோர் *
 அன்னவர் வேள்வி, அனைத்து முடித்தனர் அன்புடையார்க்கு *
 என்ன வரம் தரவென்ற, நம் அத்திகிரித் திருமால் *
 முன்னம் வருங்கி, அடைக்கலம் கொண்ட நம் முக்கியரே. (20)
 முக்கிய மந்திரம் காட்டிய, முன்றில் னிலையுடையார் *
 தக்கவையன்றித், தகாதவை ஒன்றும் தமக்கிசையார் *
 இக் கருமங்கள் எமக்குளவென்னும், இலக்கணத்தால் *
 மிக்கவுணர்த்தியர், மேதினி மேவிய விண்ணவரே. (21)

விண்ணவர் வேண்டி, விலக்கின்றி மேவும் அடிமையெலாம் *
 மண்ணுலகத்தில், மகிழ்ந்தடைகின்றனர் * வன்துவரைக் -
 கண்ணன் அடைக்கலம் கொள்ளக், கடன்கள் கழற்றிய * நம்





பண்ணமரும், தமிழ் வேதமறிஞ்த பகவர்களே.

(22)

வேதமறிஞ்த பகவர், வியக்க விளங்கிய சீர் *

நாதன் வகுத்த வகை பெறுாம், அவன் நல்லடியார்க்கு *

ஆதரமிக்க அடிமை யிசைஞ்து, அழியா மறை நூல் *

நிதி நிறுத்த, சிலை குலையா வகை நின்றனமே. (23)

நின்றனம் அன்புடைவானேர், சிலையில் சிலமளக்தான் *

நன்றிது தீயது இதென்று, நடத்திய நான் மறையால் *

இன்று நமக்கு இரவாதலின், இம்மதியின் சிலவே *

அன்றி அடிக்கடி, ஆரிருள் தீர்க்க அடியுளதே. (24)

உள்தான வல்வினைக்கு, உள்ளம் வெருவி உலகளங்த *

வளர் தாமரையினை, வன்சரனைக வரித்தவர் தாம் *

களைதானென வெழும், கன்மம் துறப்பர் துறந்திடலும் *

இளைதாம் சிலைசைக, எங்கள்பிரான் அருள் தேன் எழுமே. (25)

*தேனூர் கமலத்திருமகள் நாதன், திகழ்ந்துறையும் *

வானுடு உகந்தவர், வையத்திருப்பிடம் * வன் தருமக்

கான் ஆர் இமயமும், கங்கையும் காவிரியும் கடலும் *

நானு நகரமும், நாகமும் கூடிய நன்னிலமே. (26)

நன்னிலமாமது, நற்பகலாமது நன்னிமித்தம் *

என்னலுமாமது, யாதானுமாம் அங்கடியவர்க்கு *

மின்னிலைமேனி விடும் பயணத்து, விலக்கிலதோர் *

நன்னிலையாம் நடுாடி வழிக்கு, நடைபெறவே. (27)





நடைபெற அப்கிப் பகல் ஓளி நாள், உத்தராயணமான்டு *
 இடைவரு காற்று இரவி, இரவின் பதி மின் வருணன் *
 குடையுடை வானவர் கோமான், பிரசாபதி என்றிவரால் *
 இடையிடை போகங்களெய்தி, எழிற் பதமேறுவரே. (28)
 ஏறி எழிற்பதம், எல்லாவுயிர்க்கும் இதமுகக்கும் *

நாறுதுழாய் முடி, நாதனை சன்னி அடிமையில் நம் *
 சூறு கவர்ந்த, குருக்கள் குழாங்கள் குரை கழற்கீழ் *
 மாறுதலின்றி, மகிழ்ந்து எழும் போகத்து மன்னுவமே. (29)

*மன்னும் அனைத்து உறவாய், மருள் மாற்று அருள் ஆழியுமாய்த் *
 தன்னினைவால் அனைத்தும், தரித்து ஒங்கும் தனியிறையாய் *
 இன்னமுதத்து அமுதால், இரங்கும் திருஞாரணனே *
 மன்னியவன் சரண், மற்றேர் பற்றின்றி வரிப்பவர்க்கே. (30)

வரிக்கின்றனன் பரன், யாவரையென்று மறை அதனில் *
 விரிக்கின்றதும் குறியொன்றால், வினையரை ஆதலின் நாம் *
 உரைக்கின்ற நன்னெறி, ஓரும் படிகளில் ஓர்ந்து * உலகம்
 தரிக்கின்ற தாரகனுர், தகவால் தரிக்கின்றனமே. (31)

தகவால் தரிக்கின்ற, தன்னடியார்களைத் தன்திறத்தில் *
 மிகவாது அறஞ்செயும், மெய்யருள் வித்தகன் மெய்யரையின் *
 அகவாய் அறிச்தவர், ஆரணாந்தி செறி குலைதல் *
 உகவாரென, எங்கள்தேசிகர் உண்மை யுரைத்தனரே. (32)





உண்மை யுரைக்கும் மறைகளில் ஓங்கிய, உத்தமனார் *
 வண்மை அளப்பு அரிது ஆதலின், வந்து கழல் பணிவார் *
 தண்மை கிடக்கத், தரம் அளவு என்ற இயப்பு இலதாம் *
 உண்மை உரைத்தனர், ஓரம் தவிர உயர்ந்தனரே. (33)

உயர்ந்தனன் காவலன் அல்லார்க்கு, உரிமை துறங்து உயிராய் *
 மயர்ந்தமை தீர்க்கு, மற்றேர் வழியின்றி அடைக்கலமாய்ப் *
 பயங்தவன் நாரணன், பாதங்கள் சேர்க்கு பழவடியார் *
 நயங்த குற்றேவலெல்லாம், நாடும் நல் மனு ஓதினமே. (34)

ஓதும் இரண்டை இசைத்து, அருளால் உதவும் திருமால் *
 பாதமிரண்டும் சரணைப்பற்றி, நம்பங்கயத்தாள் *
 நாதனை நண்ணி, நலங்திகழ் நாட்டிலடிமையெலாம் *
 கோதிலுணர்த்தியுடன், கொள்ளுமாறு குறித்தனமே. (35)

குறிப்புடன் மேவும் தருமங்களின்றி, அக்கோவலனார் *
 வெறித்துளவுக்கழல், மெய் அரண் என்று விரைக்தடைங்கு *
 பிரித்த வினைத்திரள், பின்தொடராவகை அப்பெரியோர் *
 மறிப்பு உடை மன் அருள் வாசகத்தால், மருளற்றனமே. (36)

மருளற்ற தேசிகர், வான் உகப்பால் இந்த வையமெலாம் *
 இருளற்று இறைவர், இனையடி பூண்டு உய எண்ணுதலால் *
 தெருள் உற்ற செங்தொழில், செல்வம் பெருகிச் சிறந்தவர் பால் *
 அருள் உற்ற சிங்தையினுல், அழியா விளக்கேற்றினரே. (37)

எற்றி மனத்து எழில் ஞானவிளக்கை, இருளனைத்தும் *





மாற்றினவர்க்கு ஒருகைம்மாறு, மாயனும் காணகில்லான் *
போற்றி யுகப்பதும், புஞ்சியிற் கொள்வதும் பொங்குபுகழ் *
சாற்றி வளர்ப்பதும், சற்று அல்லவோ முன்னம் பெற்றதற்கே.
(38)

முன்பெற்ற ஞானமும், மோகம் துறக்கலும், முன்றுரையில் *
தன்பற்று அது அன்மையும், தாழ்ந்தவர்க்கு ஈயும் தனித்தகவும் *
மன்பற்றி நின்றவகை, உரைக்கின்ற மறையவர் பால் *
சின்பற்றியென் பயன், சீரநிவோர்க்கு இவை செப்பினரே. (39)

*செப்பச் செவிக்கமுது என்னத்திகழும், செழுங்குணத்துத் *
தப்பற்றவர்க்குத், தாமேயுகங்து தரும் தகவால் *
ஓப்பற்ற நான்மறை, உள்ளக்கருத்தில் உறைத்துரைத்த *
முப்பத்திரண்டிவை, முத்தமிழ் சேர்க்க மொழித்திருவே. (40)

(திருவுடன் வந்த செழுமணிபோல், திருமாலிதயம் *
மருவிடமென்ன மலரடிகுடும், வகைபெருாம் *
கருவுடன் வந்தகடுவினையாற்றில், விழுங்தொழுகாது *
அருவுடன் ஜங்தறிவார், அருள்செய்ய அமைத்தனரே.)

*புருடன் மணிவரமாகப் பொன்ற மூலப் *
பிரகிருதி மறுவாக மான் தண்டாகத் *
தெருள் மருள் வானுறையாக * ஆங்காரங்கள் -
சார்ங்கம் சங்காக, மனம் திகிரியாக *
இருடிகங்கள் ஈரைந்தும் சரங்களாக *
இருபூதமாலை வனமாலையாகக் *
கருடன் உறுவா மறையின் பொருளாம் * கண்ணன்
கரிகிரி மேல் நின்று அனைத்துங் காக்கின்றன. (41)





*ஆராத அருளமுதம் பொதிந்தகோயில் *
 அம்புயத்தோன் அயோத்தி மன்னற்களித்தகோயில் *
 தோலாத தனிவீரன் தொழுத கோயில் *
 துஜையான வீடனற்குத் துஜையாங்கோயில் *
 சேராத பயனெல்லாஞ் சேர்க்குங்கோயில் *
 செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்தகோயில் *
 தீராத வினையைனத்தும் தீர்க்குங்கோயில்
 திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே. (42)

*கண்ணன் அடியினை எமக்குக் காட்டும்வெற்பு *
 கடுவினையர் இருவினையும் கடியும்வெற்பு *
 திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்பு *
 தெளிந்த பெருங் தீர்த்தங்கள் செறிந்த வெற்பு *
 புண்ணியத்தின் புகல் இதெனப் புகழும் வெற்பு *
 பொன்னுலகிற் போக மெலாம் புணர்க்கும் வெற்பு *
 விண்ணவரும் மன்னவரும் விரும்பும் வெற்பு *
 வேங்கட வெற்பென விளங்கும் வேதவெற்பே. (43)

*உத்தம அமர்த்தலம் அமைத்ததோர் -
 எழில்தனு * உய்த்த கஜையால் *
 அத்திர அரக்கன் முடி பத்துமொரு
 கொத்தென * உதிர்த்த திறலோன் *
 மத்துறு மிகுத்த தயிர் மொய்த்த வெணைய்
 வைத்தது உணும் * அத்தனிடமாம்
 அத்திகிரி பத்தர் வினை தொத்தற
 அறுக்கும் * அனி அத்திகிரியே. (44)





எட்டுமா மூர்த்தி என் கணன் * எண்திக் -

கெட்டிறை எண் பிரகிருதி *

எட்டு மாவரைகளீன்ற வெண்குணத்தோன் *

எட்டெனு மெண் குண மதியோர்க்கு *

எட்டு மாமலர் எண் சித்தி எண் பத்தி *

எட்டு யோகாங்கம் எண் செல்வம் *

எட்டு மாகுணம் எட்டெட்டெடம் எணும் கலை *

எட்டு இரதம் மேலதுவும் எட்டினவே.

(45)

ஓண் தொடியாள் திருமகளும் தானுமாகி *

ஒரு தினைவால் ஈன்ற உயிரெல்லாமுய்ய *

வண் துவரை நகர் வாழ் வசதேவற்காய் *

மன்னவற்குத் தேர்ப் பாகனுய் தின்ற *

தண் துளவ மலர் மார்பன் தானே சொன்ன *

தனித்தருமம் தானெமக்காய்த், தன்னை யென்றும் *

கண்டு களித்து அடி சூட விலக்காய் தின்ற *

கண்புதையல் விளையாட்டைக் கழிக்கின்றன.

(46)

முண்டாலும் அரியதலின் முயல வேண்டா *

முன்னம் அதில் ஆசைதனை விடுகை திண்மை *

வேண்டாது சரணாசறி வேறேர் கூட்டு *

வேண்டில் அயன் அத்திரம் போல் வெள்கி திற்கும் *

நிண்டாகும் நிறை மதியோர் நெறியிற் கூடா *

நின் தனிமை துணையாக எந்தன் பாதம் -

பூண்டால் * உன் பிழைகளெலாம் பொறுப்பனென்ற *

புண்ணியனுர் புகழைத்தும் புகழுவோமே.

(47)



சாதனமும் நற்பயனும் நானேயாவன் *

சாதகனும் என் வயமாய் என்னெப்பற்றும் *



சாதனமும் சரணநெறியன்று உனக்குச் *

சாதனங்கள் இன்னிலைக்கு ஓர் இடையில் நில்லா *

வேதனை சேர் வேறங்கம் இதனில் வேண்டா *

வேறெல்லாம் நிற்கும் நிலை நானே நிற்பன் *

தூதனுமாம் நாதனுமாம் என்னைப்பற்றிச் *

சோகம் தீர் என உரைத்தான் சூழ்கின்றுனே.

(48)

தன் நினைவில் விலக்கு இன்றித் தன்னை நண்ணூர் *

நினைவைனத்தும் தான் விளைத்தும் விலக்கும் நாதன் *

என் நினைவை இப்பவத்தில் இன்று மாற்றி *

இனையடிக் கீழ் அடைக்கலமென்று எம்மைவைத்து *

முன் நினைவால் யாம் முயன்ற வினையால் வஞ்சு *

முனிவு அயர்ந்து முத்திதர முன்னேதோன்றி *

நல் நினைவால் நாம் இசையும் காலம் * இன்றே -

நாளையோ என்று நகை செய்கின்றுனே.

(49)

*பாட்டுக்குரிய பழையவர் மூவரைப், பண்டொருகால் *

மாட்டுக்கு அருள்தரு மாயன், மலிங்து வருங்துதலால் *

நாட்டுகிருள் செக, நான்மறை அந்திநடைவிளங்க *

வீட்டுக்கிடைகழிக்கே, வெளிக்காட்டும் அம்மெய்விளக்கே.

(50)

*உறுசகட முடையவொரு காலுற்றுணர்க்தன *

உடன் மருத மொடிய வொரு போதில் தவழ்க்தன *

உறி தடவும் அளவில் உரலோடுற்று நின்றன *

உறு செறியோர் தருமன் விடு தூதுக்கு உகந்தன *

மற செறியர் முறிய பிருதானத்து வஞ்சன *

மலர்மகள் கைவருட மலர் போதில் சிவங்தன *





மறுபிறவி அறு முனிவர் மாலுக்கிசைக்தன *
 மனுமுறையில் வருவதொர் விமானத்துறைக்தன *
 அறமுடைய விசயன் அமர் தேரில் திகழ்ந்தன *
 அடல் உரக படம் மடிய ஆடிக் கடிந்தன *
 அறுசமயம் அறிவு அரிய தானத்தமர்ந்தன *
 அணிகுருகை நகர் முனிவர் நாவுக்கமைந்தன *

வெறியுடைய துளவமலர் வீறுக்கு அணிந்தன *
 விழுகரி ஓர் குமரன் என மேவிச் சிறந்தன *
 விறல் அசுரர் படை அடைய வீயத் துரந்தன *
 விடல் அரிய பெரிய பெருமாள் மென் பதங்களே. (51)

மறையுரைக்கும் பொருளெல்லாம் மெய்யன்று ஓர்வார் *
 மன்னிய சூர் மதியுடையார் வண்குணத்தில் *
 குரை உறைக்க நினைவில்லார் குருக்கள் தம்பால் *
 கோதற்ற மனம் பெற்றுர் கொள்வார் நன்மை *
 சிறை வளர்க்கும் சிலமாந்தர் சங்கேதத்தால் *
 சிதையாத திண் மதியோர் தெரிந்தது ஓரார் *
 பொறை நிலத்தின் மிகும் புனிதர் காட்டும் * எங்கள்
 பொன்றுத நன்னெறியில் புகுதுவாரே. (52)

இதுவழி இன்னமுது என்றவர், இன்புலன் வேறிடுவார் *
 இதுவழியாம் அல்ல என்றநிவார், எங்கள் தேசிகரே *
 இதுவழி எய்துக வென்று, உகப்பால் எம் பிழை பொறுப்பார் *
 இது வழியா மறையோர் அருளால், யாமிசைந்தனமே. (53)

*எட்டு மிரண்டு மறியாத எம்மை, இவையறிவித்து *
 எட்ட வொண்ணுத இடம் தரும், எங்கள் அம்மாதவனுர் *





முட்ட வினைத்திரள் மாள, முயன்றிடும் அஞ்சலென்றுர் *
கட்டெழில் வாசகத்தால், கலங்கா நிலை பெற்றனமே. (54)

*வானுளமர்ந்தவர்க்கும், வருந்த வரு நிலைகள் *
தானுளனுய் உகக்கும், தரம் இங்கு நமக்குளதே *
குனுள செஞ்சகளால், குற்றமெண்ணி இகழ்ந்திடனும் *
தேனுள பாதமலர்த் திருமாலுக்குத் தித்திக்குமே. (55)

*வெள்ளைப் பரிமுகர்தேசிகராய், விரகால் அடியோம் *
உள்ளத்தெழுதியது ஓலையில் இட்டனம், யாமிதற்கென் *
கொள்ளத் துணியினும் கோதென்று இகழினும், சூர்மதியீர் *
எள்ளத்தனையும் உகவாது இகழாது, எம் எழில் மதியே. (56)

சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்





ஸ்ரீ ஆதிவண்சடகோப யதீந்த்ர
மஹா தேசிகன் அடைக்கலப்பத்து

(21வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் அருளிச்செய்தது)

தனியன்கள்

லक்ஷ்மீநூஸிஂහவரஶாஸனஶேகரோ யஸ -

஧ாக்ஷ்யேண நாதமுகரேண ததுத்யமே ச |

ஆஜஸ ஆதிஶாதகோபயதீந்஦்ர஘ாதா:

சகே பராங்குஶயதீந்஦்ரமஹங் தமிழே ||

லக்ஷ்மீநீர்மிக்ருஸிம்ஹவரஶாஸனஶேகரோ யஸ-

தாார்க்ஷியேண நாதமுகரேண ததுத்யமே ச |

ஆஜ்ஞப்த ஆதிஶடகோபயதீந்த்ரகாதா:

சக்ரே பாரங்குஶயதீந்த்ரமஹம் தமிழே ||

ஓன்பதுருாரசிங்கனுகந்துறையும் திருப்பதிகள்
அன்புடனே பணிசெய்யும் அற்புதனாமாசிரியன்
முன்புற்ற சடகோபன் மொய்கழலையேத்தியெழும்
பண்புடைய பராங்குசன்தன் பாதமலர் பரவிக்கே.





*ஆதிமறையுருவான ஆதிப்புள் வெற்பதனில்
சோதியெனவுலகெல்லாம் சுகம் பெறவே வந்துதித்த
ஆதிகுருாரசிங்கன் அருளாலே யோகியான
ஆதிவண்சீர்ச்சடகோபன் அடியினை யென் முடிமனியே.

1

மணியானவாருமிராம் மணிமுத்துத்தாழ்வடத்து
மணியாகப்பெரும்பூதுர்ப் புரந்தன்னில்வந்துதித்துப்
பிணிதீாத்ததேசிகனே பின்னு மிவண் வந்தனைத்தும்
பணிய நின்ற சடகோபன் பதப்பூவை யடைந்தேனே.

2

அடைந்தென்றுமடங்காத ஆங்காரமாமலையைத்
தடிந்திட்டபெரியோனைத் தடுத்த திறலிரணியைன
இடங்திட்ட நரசிங்கன் இனையடியை யெப்பொழுதும்
இடங்கிட்டி யுறைகின்ற இம்முனியை யறிந்தேனே.

3

அறிந்தென்றுமவனருளே அம்புவியிற் புகலின்றிச்
செறிதெங்கும் செலங்கின்ற செல்வமுடை வேங்கடவன்
அறந்திகழுமாமணியின் அவதாரமாங்குருவே
நிறைந்திங்கேயிம்முனியாய் நிற்கின்றதுரைப்பேனே.

4

உரைத்தன்னுத்தமகுணமே உய்வதென்று தன்னருளால்
கரங்தெங்குமோங்கிறைவன் கலியான குணங்களையே
உரைக்கின்ற பாடியத்தை உம்பர்தொழு வெப்பொழுதும்
உரைக்கின்ற மாழுனியை உரைத்துரைத்தின்றுயர்க்கேனே. 5

உயர்ந்ததென்றுமுத்தமனாய் உதவுஞ்சீர்த் திருமாலின்
பயங் தவிர்க்கு மெய்ப்பதமே பதமென்று பேசகின்ற
மயர்வில்லா மூன்றினது மாசறு சீர்ச்சாரமெங்கும்
உயர்பெறுத்துமுயோகிபதம் உற்றதலான்மற்றிலனே.

6





மற்றவனாம் தேசிகன்றன் வண்புகழின் வண்மையென்னிப்
பற்றிலா யவன் யூண்ட பாங்குடை நற்கோசமேந்தி
எத்திசையுமக்கோசம் ஏந்துகின்ற கையுடனே
புத்தியுள்ள வரும் யோகிப் பொன்னடியை மறவேனே. 7

*மறவாதே மாநிலத்தில் வண்புகழின் வண்மை யென்னிப்
பிறவாதே யூமிதனிற் பின்னனைத்து முய்யவென்னி
இறையவனே புரட்டாசித் திருக்கேட்டையிற் குருவாய்ப்
பிறந்திட்ட சடகோபன் பொன்னருள் நான் பெற்றேனே. 8

*பெற்றதாயாய்ப்பத்தருக்குப் பேதமில்லாத்தங்கையுமாய்
மற்றுமுள்ளசுற்றமுமாய் மன்னியபொன்னிராசியுமாய்
எத்திசையுமென்னுடைய இன்னுருவாம்பாக்கியுமாய்
உற்றமுனிசடகோப ! உன்கழல்க்க ளகலேனே. 9

*அகலாமே மாறனுரை அருத்தமுடனைனவர்க்கும்
தகவாலே யுரைக்கின்ற தன்மையுள்ள மாழுனியைய்
புகலாலே பற்றினார்க்குப் புரக்கின்றநரசிங்கன்
தகவாலே முடிகுடித் தரித்தாரைப் பற்றினனே. 10

*பத்தியுள்ள சீநிவாச பரயோகி தன் பதத்தில்
பத்திபெறும் யோகியென்னும் பராங்குசன்றன் சீருரையாம்
எத்திசைமேத்தங்கின்ற சடகோபனந்தாதி
முத்திரு நரசிங்கன் முன்னருளுக்காதினமே. 11





ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் அடைக்கலப்பத்து

(34வது பட்டம் அத்திப்பட்டு ஸ்ரீமத் அழகியசிங்கர்
அருளிச்செய்தது)

தனியன்கள்

लक्ष्मीनृसिंहमनुचिन्त्य द्याम्भुराशिं
लक्ष्मीं तदञ्जसरसीरुह राजहंसीम् ।
लक्ष्मिचकार नरसिंहपदप्रपत्तिं
यस तं शठारियतिराजमहं तमीडे ॥

லக்ஷ்மீந்ருஸிம்ஹமநுசிந்த்ய தயாம்புராஶிம்
லக்ஷ்மீம் ததங்கஸரஸீருஹ ராஜஹம்ஸீம் ।
லக்ஷ்மிசகார நரஸிம்ஹபதப்ரபத்திம்
யஸ் தம் ஸ்டாரியதிராஜஹம் தமீடே ॥

திருமஞ்திரதிருப்பதியாம் திருமதுராஞ்தகநகருள்
உருவம் தரியரங்கேசச் சடகோபன் தனியருளால்
திருமஞ்திர வுரைசுரங்த சடகோப யதிபதிசெய்
திருவஞ்துறைமடியுடையான் அடைக்கலப்பத்திதுவேயாம்.



*மாமலராள்மன்னியுறை மடியடையான்மஞ்சறையும்
மாமலையிற்றனியிலகும் மாகுருவாய் மநுவரத்தை
மாமறையோர் வானவர்க்கும் வழங்கியிருள் மாமுனியாம்
மாமதிசேர் நரசிங்கன் மலரடியை மன்னினனே.

1

பேர்வலிசேர்பொன்பெயரோன் பேரூடலைப் பிளங்துகிரால்
நார்கிழிப்பாரதுபோல நன்றாகக்கிழித்திட்டுச்
சார்வளைசேரிச்திரையும் தானுமுறைநரசிங்கன்
பார்புகழும் அடிமலரைப் பணிச்திட்டுப் பாங்கினனே.

2

மறையோனும் மாமதிசேர் மறுசடையனிச்திரனும்
மறைமுனிவருடன் வங்து மலரதனாலிறைஞ்சி நிற்கக்
குறைமுனிவர் அரம்பையருங் கூடிமறைபாடுநிற்க
நறைமலரானுடனுறையும் நம்குருவையடைந்தேனே.

3

கொள்ளியேழு கோளவுணன் குடல் அஸறப்பாய்ச்திட்டுத்
தள்ளி யவன்தலைகாலைத் தனித்தனியே விரித்திட்டும்
அள்ளிய வனுதிரத்தை ஆசையுடனுண்டபிரான்
வெள்ளியலர் உதிரக்கை வேண்டிவங்து பணிச்தேனே.

4

காரணமாய்க் காரியமாய்க் கண்டிடுமிவ் வுலகத்தில்
பூரணமாயுறைகின்ற புண்ணியனா மிவனென்று
நாரணன்றன் மெய்யுருவம் இதுவே யென்றனவர்க்கும்
சீரணிச்து வெளிசின்ற சிங்ககுரு வடைந்தேனே.

5

*இங்குளனங்குளனல்லன் என்றுரைக்கக்கூடாமே
எங்குமுளனென்கண்ணன் என்றுரைத்த தன் மகனைக்
குங்குமம்போற்சிவங்தகண்ணன் குருட்டவுண்ணுதைத்திட்ட





சங்கணி தூண் பிளாஞ்த பிரான் சதிரடியை யடைஞ்தேனே. 6

ஓருருவே ஈருருவாம் என்தனக்குட்கண்ணுடைய
சீருவைச்சிங்தையுள் சிங்தயுங்களெனத்திகழும்
பேருவவிரணியனைப் பினம்படவேகிழித்துகந்த
ஆருருவன் நரசிங்கன் அடியன்றி மற்றிலேனே. 7

அஞ்சிறைசேரணிபறவை அஜைஞ்திட்ட வடிவுடையான்
அஞ்சிரம்சேர்மணியனங்தன் ஆடியிடுமணிமுடியான்
அஞ்சாறாய்ப்பிளாஞ்திட்ட
நஞ்சாறுவனெம்பெருமான் தமியேனுட்கலந்தானே. 8

*ஆறுமவன்பயனுமவன் அஜைத்துலகுமனேயாம்
நாறுதுழாய்சரசிங்கன் நல்லமறையுளமிதுவே
கூறுமதிமதிசேரும் குணமுடையவென்மதியோர்
கூறுகின்றாரிப்படியே குணமிதுவே வேதியர்க்கே. 9

*பத்துருவாயுலகளித்த பரமனுருவொன்பதையும்
பத்துருவாய்ப்பணிந்துநின்ற பரமகுருதனியருளால்
பத்துருவாம்நரசிங்கன் பதக்கமலம்பற்றுமுறை
பத்துருவாம்பாட்டுரைத்துப் பரமபதம்பணிந்தேனே. 10

*அஜைத்துலகும்வாழவந்த ஆதிநரசிங்கனாடி
தினைத்தனையுமறவாத சிங்தையுள்ளசடகோபன்
தனத்துறைமுடையவரும் தாங்குமுரமாழுனிவன்
மனத்துவைப்பார்வைந்தும் மன்வாழ்வாரிவ்வுலகே. 11





மார்கழி மாதத்தில் காலை தினசரி சாற்றுமுறை க்ரமம்

Danur maasa SaRRumuRai kramam (daily morning)

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச்சேவித்து, உன்-
பொற்றாமரையடியே போற்றும்பொருள்கேளாய்*
பெற்றம்மேய்த்துண்ணும் குலத்தில்பிறங்து,* டீ
குற்றேவலெங்களைக் கொள்ளாமற்போகாது*
இற்றைப்பறைகொள்வா னன்றுகாண்கோவிந்தா*
எற்றைக்கு மேழேழ்பிறவிக்கும்,* உன்தன்னோடு-
உற்றோமேயாவோம் உனக்கோமாட்செய்வோம்*
மற்றை நங்காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்.

1

வங்கக்கடல்கடைந்த மாதவனைக்கேசவனைத்
திங்கள்திருமுகத்துச் சேயிமையார் சென்றிறைஞ்சி*
அங்கப்பறைகொண்டவாற்றை* அனிப்புதுவைப்-
பைங்கமலத்தண்டெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன*
சங்கத்தமிழ்மாலை முப்பதும்தப்பாமே*
இங்குப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள்*
செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால்*
எங்கும்திருவருள்பெற்று இன்புறுவரெம்பாவாய்.

2

அன்றைய திருப்பாவை பாகரம்

3





ஸ்ரீ ஆண்டாள் வாழித்திருநாமம்

கோதை பிறங்க ஊர் கோவிஞ்தன் வாழுமூர்*

சோதி மனி மாடம் தோன்றும் ஊர்* - நீதியால்
நல்ல பத்தர் வாழும் ஊர்* நான்மறைகள் ஒதுழூர்*
வில்லிபுத்துர் வேதக்கோனூர்.

4

பாதங்கள் தீர்க்கும் பரமநடி காட்டும்*

வேதமனைத்துக்கும் வித்தாகும்* - கோதை தமிழ்
ஜயைந்தும் அறியாத மானிடரை*
வையம் சுமப்பதும் வம்பு.

5

திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவைமுப்பதும் செப்பினாள் வாழியே*
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே*
பெரும்பூதுர்மாழுனிக்கு பின்னாளாள் வாழியே*
ஒரு நூற்றுநாற்பத்து முன்றுரைத்தாள் வாழியே*
உயரரங்கார்க்கேகண்ணி யுகந்தனித்தாள் வாழியே*
மருவாருங்திருமல்லி வளாடி வாழியே*
வண்புதுவைகார்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே. 6

வேயர் புகழ் வில்லிபுத்துர் ஆடிப்பூரம்

மேன்மேலும் மிக விளங்க விட்டுச்சித்தன்*
தூய திருமகளாய் வந்து அரங்கனார்க்குத்
துழாய்மாலை முடிகுடிக் கொடுத்த மாதே*
நேயமுடன் திருப்பாவைப் பாட்டாறைந்தும்
நீயுரைத்த தையொரு திங்கள் பாமாலை*
ஆய புகழ் நூறுடன் நாற்பத்துமுன்றும்
அன்புடனே அடியேனுக்கு அருள் செய் நீயே.

7





(திருவாய் மொழி தனியன்)

மிக்க இ(வி)றைகிலையும் மெய்யாம் உயிர்கிலையும்
 தக்கநெறியும் தடையாகித்-தொக்கியலும்*
 ஊழ்வினையும் வாழ்வினையும் ஒதும் குருகையர்கோன்*
 யாழினிசை வேதத்தியல். 8

(இராமநுச நூற்றஞ்சாதி தனியன்)

சொல்லின் தொகை கொண்டு உனதடிப் போதுக்குத் தொண்டு
 செய்யும்
 நல்லன்பர் ஏத்த உன் நாமமெல்லாம் என்தன் நாவினுள்ளே
 அல்லும் பகலும் அமரும் படி நல்கு அறுசமயம்
 வெல்லும் பரம! இராமநுச! இதென் விண்ணப்பமே. 9

(அடைக்கலப்பத்து)

திருமகளுங்திருவடிவும் திருவருளுங்தெள்ளறிவும்*
 அருமைலாமையுழுறவும்* அளப்பரியவடியரசும்*
 கருமமறிப்பளிப்பமைப்பும்* கலக்கமிலாவகைநின்ற*
 அருள்வரதார்கிலையிலக்கில்* அம்பெனானமிழ்தேனே. 10

ஆறுபயன் வேறில்லா அடியவர்களைனவர்க்கும்*
 ஆறுமதன்பயனுமிவை* ஒருகாலம்பலகாலும்*
 ஆறுபயனெனவேகண்டு* அருளாளரடியினைமேல்*
 கூறியாற்குணவுரைகள்* இவைபத்தும்கோதிலவே. 11

(அதிகாரஸங்கிரஹம்)





வாநுளமர்ந்தவர்க்கும் வருந்த வரு சிலைகள்*
 தானுளாய் உகக்கும் தரம் இங்கு நமக்குள்ளதே*
 கூனுள நெஞ்சகளால் குற்றமெண்ணி இகழ்திடினும்*
 தேனுள பாதமலர்த் திருமாலுக்குத் தித்திக்குமே. 12

வெள்ளை பரிமகர்தேசிகாராய் விரகால் அடியோம்*
 உள்ளத்தெழுதியது ஓலையில் இட்டனம் யாமிதற்கென்*
 கொள்ள துணியினும் கோதென்று இகழினும் கூர்மதியீர்*
 எள்ளத்தனையும் உகவாது இகழாது எம் எழில் மதியே. 13

(ஸ்ரீ ஆதிவண்சடகோப யதீந்த்ர மஹா தேசிகன்
 அடைக்கலப்பத்து)

*அகலாமே மாறனுரை அருத்தமுடனைவர்க்கும்
 தகவாலே யுரைக்கின்ற தன்மையுள்ள மாழுனியைப்
 புகலாலே பற்றினார்க்குப் புரக்கின்றாரசிங்கன்
 தகவாலே முடிகுடித் தரித்தாரைப் பற்றினனே. 14

*பத்தியுள்ள சீநிவாச பரயோகி தன் பதத்தில்
 பத்திபெறும் யோகியென்னும் பராங்குசன்றன் சீருரையாம்
 எத்திசைமேத்தானின்ற சடகோபனந்தாதி
 முத்திரு நரசிங்கன் முன்னருளுக்காதினமே. 15

ஆதிமறையுரவான ஆதிப்புள் வெற்பதனில்
 சோதியெனவுலகெல்லாம் சுகம் பெறவே வஞ்சுதித்த
 ஆதிகுருநாரசிங்கன் அருளாலே யோகியான
 ஆதிவண்சீர்ச்சடகோபன் அடியினை யென் முடிமனியே. 17

(ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் அடைக்கலப்பத்து)





*பத்துருவாயுலகளித்த பரமனுருவொன்பதையும்
பத்துருவாய்ப்பணிந்துநின்ற பரமகுருதனியருளால்
பத்துருவாம்நரசிங்கன் பதக்கமலம்பற்றுமுறை
பத்துருவாம்பாட்டுரைத்துப் பரமபதம்பணிக்தேனே.

17

*அனைத்துலகும்வாழவஞ்ச ஆதிரசிங்கனாடி
தினைத்தனையுமறவாத சிங்கதயுள்ளசடகோபன்
தனத்துறைமுடையவரும் தாங்குமுரமாழுனிவன்
மனத்துவைப்பார்க்கரந்தும் மன்வாழ்வாரிவ்வுலகே.

18

sadagopan.org





Sri AchArya Raamanuja at lower Ahobilam

(శ్రీ తేచికను వాయిత్తిర్నామం)

సవదేశాదశాకాలేష్వవ్యాహతపరాక్రమా ।

రామానుజార్యదివ్యాజ్ఞా వర్గతామభివర్ధతామ్ ॥

సార్వతో తశాకాలేష్ఠవ్యాహత పరాక్రమా ।

రామానుజార్య తివ్యాజ్ఞు వర్తతామపివర్తతామ్ ॥

రామానుజార్యదివ్యాజ్ఞా ప్రతివాసరముజ్జవలా ।

దిగ్ంతవ్యాపినీ భూయాత్ సా హి లోకహితైషినీ ॥



ராமாநுஜார்யதிவ்யாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்ஜவலா |
திகங்தவ்யாபிரீ யூயாத் ஸா ஹி லோகஹிதைஷினீ ||

ಶ್ರීமನ् ! ಶ್ರೀರಙ್ಗಶ್ರಿಯಮನುಪದವಾಮನುದಿನ ಸಂವರ್ಧಯ |
ಶ್ರೀಮನ् ! ಶ್ರೀರಙ್ಗಶ್ರಿಯಮನುಪದವಾಮನುದಿನ ಸಂವರ್ಧಯ ||

ಶ್ರೀಮಂ ! ಶ್ರೀರಂಕಶರೀಯಮನುಪತ್ರವಾಮನುತ್ತಿಂಗಂ ಸಮೀಕಂತತಯ |
ಶ್ರೀಮಂ ! ಶ್ರೀಂಕಶರೀಯಮನುಪತ್ರವಾಮನುತ್ತಿಂಗಂ ಸಮೀಕಂತತಯ ||

ನಮೋ ರಾಮಾನುಜಾರ್ಯಾ ವೆದಾಂತಾರ್ಥಪ್ರದಾಯಿನೇ |
ಆತ್ರೇಯಪದ್ಬನಾಭಾರ್ಯಸುತಾಯ ಗುಣಶಾಲಿನೇ ||

ಉಮೋ ರಾಮಾನುಜಾರ್ಯಾಯ ವೇತಾಂತಾರ್ಥಪ್ರತಾಯಿಂಚೇ |
ಆತ್ರಂರೇಯಪತ್ರಮಾಂಪಾರ್ಯಸೌತಾಯ ಕುಣಣಾಲಿಂಚೇ ||

ರಾಮಾನುಜದ್ಯಾಪಾತ್ರ ಜ್ಞಾನವೈರಾಗ್ಯಭೂಷಣಮ् |
ಶ್ರೀಮಂಫ್ಲಿಂಟನಾರ್ಥಾರ್ಯ ವಂಡೆ ವೆದಾಂತದೇಶಿಕಮ् ||

ರಾಮಾನುಜತಯಾಪಾತ್ರಮ ಜ್ಞಾನಾಂವರಾಕ್ಯಪ್ರಷಣಮ್ |
ಶ್ರೀಮತ್ವೇಂಪಕಟಾತಾರ್ಯಮ ವಂತೇ ವೇತಾಂತ ತೇಳಿಕಮ್ ||

ವಾಘಿಯಿರಾಮಾನುಚಪಿಂಣಾನ್ ಮಾತ್ರಕವಾಲ್
ವಾಘಿಮ್,* ಅಣಿಂಧಿಕಮಾಂತಕುರು-ವಾಘಿಯವನ್*
ಮಾರಣ್ ಮಱ್ಯಮಿರಾಮಾನುಚಣ್ ಪಾಢಿಯಗ್ರಹಿಮ್*
ತೇರ್ಹಿಮ್ ಪಾಢಿಯರಾಕ್ಕುಮ್ ಶೀಂ.





வஞ்சப்பரசமயம் மாற்றவங்தோன் வாழியே*
 மன்னுபுகழ்ப் பூதூரான் மனமுகப்போன் வாழியே*
 கஞ்சத் திருமங்கையுகக்கவங்தோன் வாழியே*
 கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே*
 செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே*
 திருமலைமால் திருமணியாய்ச் சிறக்கவங்தோன் வாழியே*
 தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே*
 தண்டமிழ்த்தாப்புல் திருவேங்கடவன் வாழியே.

நானிலமுந்தான் வாழ நான்மறைகள் தாம்வாழ*
 மாங்களின் மாறன்மறை வாழ*-ஞானியர்கள்
 சென்னியணிசேர் தூப்புல் வேதாங்ததேசிகனே!*
 இன்னுமொரு நூற்றாண்டிரும்.

வாழியணி தூப்புல் வரு நிகமாந்தாசிரியன்*
 வாழியவன் பாதாரவிங்தமலர்*-வாழியவன்
 கோதிலாத்தாண்மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்*
 தீதிலா நல்லோர் திரள்.





Sri Adivan Sathakopan with Hamsa Mudhra in Silver Matapam

(பூஞ் ஸங்கிதி வாழித்திருஙாம்)

ஸ்வர்஦்஦ேஶாகாலேஷ்வ்யாஹதபராக்மா ।
ஆடிவண்டகோபாஜா வர்தாமமிவர்த்தாம் ॥

ஸ்வர்வதேஶ தஶாகாலேஷ் வவ்யாஹத பராக்ரமா ।
ஆதிவண்டகோபாஜ்ஞா வர்த்ததாமபிவர்த்ததாம் ॥

ஆடிவண்டகோபாஜா பிதிவாஸரமுஜ்ஜவலா ।
திருந்தவ்யாபினி ஭ூயாத் ஸா ஹி லோகஹிதைஷிணி ॥





ஆதிவண்டெகோபாஜ்ஞா ப்ரதிவாஸரமுஜ்ஜவலா |
திகங்தவ்யாபிர் பூயாத் ஸா ஹி லோகஹிதைஷினீ ||

நமோ வரடவிஷ்ணவார்யநயனாந்஦ாயினே |
வாத்ஸ்யாய வரடார்ய வாடிநிஹாரமாஸ்வதே ||

நமோ வரதவிஷ்ணவார்ய நயநாந்ததாயிதே |
வாத்ஸ்யாய வரதார்ய வாதிநீஹாரபாஸ்வதே ||

கேஶவார்ய குபாபாற் ஧ீஶமாடி஗ுணார்ணவம் |
ஶ்ரீ ஶாரி யதீஶாந் ஦ேஶிகேந்஦்ரமஹ் ஭ஜे ||

கேஶவார்ய க்ருபா பாத்ரம் தீஶமாதி குணார்ணவம் |
ஶ்ரீஷ்டாரியதீஶாநம் கேஶிகேந்தரமஹம் பஜே ||

செம்பொன்சேர் சிங்கவெற்புச் செழிக்கவங்தோன் வாழியே
சீர்பெரும்புதூர் முனியே செகத்துதித்தோன் வாழியே
பண்புடையவம்மான் தன் பரிவுடையோன் வாழியே
பாடியத்தைப் பலகாலும் பகுத்துரைப்போன் வாழியே
பொன்பெயரோன் மார்விடந்தான் புகமுரைப்போன் வாழியே
புரட்டாசிக்கேட்டைதனில் புவியுதித்தோன் வாழியே
தண்புகழ்சேர் மாறனுரை சாற்றிடுவோன் வாழியே
சடகோபமாழுனிவன் தாமரைத்தாள் வாழியே

இரகசியத்திரயசாரத்தின் ரசமுரைப்போன் வாழியே
இரகசியமுப்பத்திரண்டும் ரசித்துரைப்போன் வாழியே
அகவாயிலுயிர்களுய்ய அருள்படைத்தான் வாழியே
ஆழ்வார் தம் கிருபையான அம்சமுத்திரை வாழியே





திகழ்திருநூல் திரிவேணுத்திருச்சிகையும் வாழியே
திவிலச்சினை சேர்ந்த திருத்தோன்கள் வாழியே
அகன்ஞாலத்தவரறிய ஆறளித்தான் வாழியே
அங்கைதனில் சீகோசம் அழகுடனேவாழியே.

ஓங்குமலைவாழ்க அகோபிலம் தான் வாழ்க
பாங்காய்ச் சடகோபன் பா வாழ்க - பூங்கமலங்
தன்னையனிதாராய் சடகோபமுனியே
இன்னுமொரு நூற்றாண்டிரும்.

* * * *





Sri Vedantha Desikan at Thiruvaheedrapuram

श्रीमद्वेदान्तदेशिक मङ्गलाशासनम्

(श्री कुमार वरदाचार्यैः अनुगृहितम्)

श्रीमान् वेङ्कट नाथार्यः कवितार्किं केसरी ।
वेदान्ताचार्य वर्यो मे सन्निधत्तां सदा हृदि ॥



श्रीमल्लक्ष्मण योगीन्द्र सिधान्त विजयध्वजम् ।

विश्वामित्र कुलोद्भूत वरदार्यमहं भजे ॥

सर्वतन्त्र स्वतन्त्राय सिंहाय कविवादिनाम् ।

वेदान्ताचार्य वर्याय वेङ्कटेशाय मङ्गलम् ॥ १ ॥

नभस्यमासि श्रोणाया मवतीर्णाय सूर्ये

विश्वामित्रान् वयायास्तु वेङ्कटेशाय मङ्गलम् ॥ २ ॥

पिता यस्यान् अनन्तसूरिः पुण्डरीकाक्ष यज्वनः ।

पौत्रो यस्तनयस् तोतारम्बायास् तस्य मङ्गलम् ॥ ३ ॥

वेङ्कटेशावतारोऽयं तण्टांशोऽथवा भवेत् ।

यतीन्द्रांशो थवेत्येवं वित्कर्यायास्तु मङ्गलम् ॥ ४ ॥

श्री भाष्यकारः पन्थानम् आत्मना दर्शितं पुनः ।

उद्धर्तु मागतो नूनमित्युक्तायास्तु मङ्गलम् ॥ ५ ॥

यो बाल्ये वरदार्यस्य प्राचार्यस्य परां दयाम् ।

अवाप्य वृष्टिं गमितः तस्मै योग्याय मङ्गलम् ॥ ६ ॥

रामानुजार्याद् आत्रेयान् मातुलात् सकलाः कलाः ।

अवाप विंशत्यब्दे यस्तस्मै प्राज्ञाय मङ्गलम् ॥ ७ ॥





श्रुतप्रकाशिका भूमौ येनादौ परिरक्षिता ।
प्रवर्तिता च पात्रेषु तस्मै श्रेष्ठाय मङ्गलम्॥ ८ ॥

सांस्कृतीभिर् द्रामिडीभिः बहीभिः कृतिभिर्जनान्
यस्स मुज्जीवयामास तस्मै सेव्याय मङ्गलम्॥ ९ ॥

यः ख्याति लाभ पूजासु विमुखो वैष्णवे जने ।
कृयणीय दशां प्राप्तः तस्मै भव्याय मङ्गलम्॥ १० ॥

यस्मादेव मया सर्वं शास्त्रं मग्राहि नान्यतः ।
तस्मै वेङ्कटनाथाय मम नाथाय मङ्गलम्॥ ११ ॥

पित्रे ब्रह्मोपदेष्टे मे गुरवे दैवताय च ।
प्राप्याय प्रापकायास्तु वेङ्कटेशाय मङ्गलम्॥ १२ ॥

यः कृतं वरदार्येण वेदान्ताचार्यं मङ्गलम् ।
आशास्ते अनुदिनं सोऽपि भवेन् मङ्गलं भाजनम्॥ १३ ॥

सप्तति रत्नमालिका -

भाद्रपद मासगत विष्णु विमलक्ष्मे
वेङ्कट महीद्रपति तीर्थं दिनभूते ।
प्रादुर भवज्जगति दैत्य रिपुघण्टा





हन्त कवितार्किं मृगेन्द्र गुरुमूर्त्या ॥
 स्श् चक्रलाज्जनः सदूर्ध्वं पुण्ड्र मणिडतः
 सकण्ठ लग्न सत्तुलस्य नर्घं पद्म मालिकः ।
 सितान्तरिय सूत्तरीय यज्ञ सूत्र शोभितः
 ममाविरस्तु मानसे गुरुः स वेङ्कटेश्वरः ॥

अनन्त सूरि सूनवे अभिनन्ध्यमान वैभवाद्
 दिग्नंत वादिहंस जैत्र कालमेघ देशिकात् ।
 उपात्त सर्व शासनाय हन्त वर्ष विंशतौ
 पुनः पुनर्नमस्क्याऽस्तु वेङ्कटेश सूर्ये ॥

गुरौ वादिहंसां बुदाचार्य शिष्ये
 जना भक्ति हीना यतीन्द्राप्रिया स्युः ।
 यतीन्द्राप्रिया विष्णु कारुण्य दूराः
 कुतो मुक्तिवार्ता हि ताघृग्निवधानाम् ॥

वेदे सञ्जात खेदे मुनिजन वचने प्राप्त नित्या वमाने
 संकीर्णे सर्व वर्णे सति तदनु गुणे निष्प्रमाणे पुराणे ।
 मायावादे समोदे कलिकलुष वशान्च छून्य वादेऽविवादे
 धर्मत्राणाय योऽभूत् स जयति भगवान् विष्णु घण्टावतारः ॥

कवितार्किं सिंहाय कल्याण गुण शालिने ।





श्रीमते वेङ्कटेशाय वेदान्त गुरवे नमः ॥

वादिधिपशिरो भङ्ग पञ्चानन पराक्रमः ।

श्रीमान् वेङ्कट नाथार्यः चिरं विजयतां भुवि ॥

श्रीमते निगमान्तमहादेशिकाय नमः

శ్రీమత్ వెత్తాంత తేణిక మంగళమ్





(శ్రీ కుమార వరతాచార్య అరుణియతు)

శ్రీమాం వేంకటాత్మార్యః కవితార్కుకిక కేసోర్ |
వెతాంతాచార్యవర్యో మె సంక్రితత్తామ్ సతా హురుతి ||

శ్రీలమల్లశుష్మణి యోకీంత్ర లిత్తాంత విజ్యత్వజుమ్ |
విశ్వామిత్ర కులోత్పుతమ్ వరతార్యమహమ్ పజ్జే ||

సర్వతంత్ర స్వతంత్రాయ లిమహాయ కవివాత్నిామ్ |
వెతాంతాచార్యవర్యాయ వేంకటోయ మఙ్కణమ్ ||

1

నపస్యామాసి శ్రోణాయామ్ అవతోన్నాయ స్తారయే |
విశ్వామిత్రాంవయాయాస్తు వేంకటోయ మఙ్కణమ్ ||

2





விதா யஸ்யாநந்தஸூரி: புண்டீகாகஷ யஜ்வா: |
பெளத்ரோ யஸ் தாயஸ் தோதாரம்பாயாஸ்தஸ்ய மங்களம் || 3

வேங்கடேஶாவதாரோயம் தத்கண்டாம்ஶோதவா பவேத் |
யதீந்த்ராம்ஶோதவேத்யேவம் விதர்க்யாஸ்து மங்களம் || 4

ஶ்ரீபாஷ்யாகார: பந்தாநம் ஆத்மநா தர்ஶிதம் புச: |
உத்தர்த்து மாகதோ நூநம் இத்யுக்தாயாஸ்து மங்களம் || 5

யோ பால்யே வரதார்யஸ்ய ப்ராசார்யஸ்ய பராம் தயாம் |
அவாப்ய வ்ருத்திம் கமிதஸ்தஸ்மை யோக்யாய மங்களம் || 6

ராமாநுஜார்யாதாத்ரேயாங் மாதுலாத் ஸகலா: கலா: |
அவாப விம்ஶத்யப்தே யஸ்தஸ்மை ச்ரேஷ்டாய மங்களம் || 7

க்ருதப்ரகாஶிகா யூமென யோதெள பரிருஷிதா |
ப்ரவர்த்திதா ச பாத்ரேஷ் தஸ்மை ச்ரேஷ்டாய மங்களம் || 8

ஸாம்ஸ்க்ருதீவி: த்ராமிஷிஃபி: பஹ்வீவி: க்ருதிபிர்ஜநாங் |
யஸ்ஸமுஜ்ஜீவயாமாஸ தஸ்மை ஸேவ்யாய மங்களம் || 9

ய: க்யாதி லாப யஜாஸௌ விமுகோ வைஷ்ணவே ஜாநே |
க்ரயணீய தஸாம் ப்ராப்தஸ்தஸ்மை பவ்யாய மங்களம் || 10
யஸ்மாதேவ மயா ஸர்வம் ஶாஸ்த்ரமக்ராஹி நாந்யத: |
தஸ்மை வேங்கடநாதாய மம நாதாய மங்களம் || 11

*பித்ரே ப்ரஹ்மோபதேஷ்ட்ரே மே குரவே கைவாதாய ச |
ப்ராப்யாய ப்ராபகாயாஸ்து வேங்கடேஶாய மங்களம் || 12

*ய: க்ருதம் வரதார்யேண வேதாந்தாசார்ய மங்களம் |



ஆஶஸ்தோநுதிஙம் ஸோபி பவேங்மங்கள் பாஜஙம் ||

13

ஸப்ததிரத்சமாலிகா :-

பாத்ரபதமாஸகத விஷ்ணுவிமலர்ஷே
வேங்கட மஹீத்ரபதி தீர்த்ததிஙபூதே |
ப்ராதுரபவஜ்ஜகதி தைத்ய ரிபுகண்டா
ஹங்த கவிதார்க்கிக ம்ருகேந்த்ர குருமூர்த்யா ||

ஸங்கசக்ரலாஞ்ச்சா: ஸதுராத்வபுண்ட்ரமண்டித:
ஸகண்டலக்ஂ ஸத்துலஸ்யார்க்க பத்மமாலிக: |
ஸிதாந்தரீய ஸாத்தரீய யஜ்ஞஸாத்ர ஶோபித:
மமாவிரஸ்து மாநஸே குரு: ஸ வேங்கடேஸ்வர: ||

அாங்த ஸாரி ஸாநவோபிநாந்த்யமாந வைபவாத்
திகங்த வாதிஹம்ஸ ஜைத்ர காளமேக தேஷிகாத் |
உபாத்த ஸர்வஸாஸாய ஹங்த வர்ஷ விம்ஶதெள
புந:புந: நமஸ்க்ரியாஙஸ்து வேங்கடேஶ ஸாரயே ||

குரெள வாதிஹம்ஸாம்புதாசார்யஶிஷ்யே
ஜாா பக்திஹீநா யதீந்த்ராப்ரியா: ஸ்யு: |
யதீந்த்ராப்ரியா விஷ்ணுகாருண்யதூரா:
குதோ முக்திவார்த்தா ஹி தாத்ருக்விதாநாம் ||

வேதே ஸஞ்ஜாத கேதே முநிஜா வசரே ப்ராப்தநித்யாவமாரே
ஸங்கீர்ணே ஸர்வவர்ணே ஸதி ததநுகுணே நிஷ்ப்ராமாணே புராணே |

sadagopan.org





மாயாவாதே ஸமோத கலிகலுஷ வஶாச்சுங்யவாதேவிவாதே
தர்மத்ராணாய யோந்துத் ஸ ஜயதி பகவாங் விஷ்ணுகண்டாவதார: ||

கவிதார்க்கிகஸிமஹாய கல்யாணகுணஶாலினே |
ஸ்ரீமதே வேங்கடேஸாய வேதாங்த குரவே நம: ||





Sri Adivan Sathakopan

sadagopan.org

॥ श्रीमदादिवण्शाठकोपयतीन्द्र महादेशिक मङ्गलम् ॥

(21 पटे श्रीमदलग्नियसिङ्गरू अनुगृहितम्)

तनियन्

श्रीश्रीनिवासयतिराण्णायणमुनीश्वरौ ।
वीरराघववेदान्तयतीन्द्रमभिसंश्रये ॥

* * * * *





कन्याज्येष्ठावतीर्णाय कारुण्यात् कमलापते� ।
आदिवणशठकोपारव्ययतीन्द्रायास्तु मङ्गलम् ॥ १ ॥

साक्षाच्छठारियोगीन्द्रः समाहूय स्वनामतः ।
पाञ्चजन्यादिकं यस्मै दत्तवांस्तस्य मङ्गलम् ॥ २ ॥

अहोबिले श्रीनृसिंहः प्रेषमन्त्रं स्वयं ददौ ।
योगिरुपेण यस्यास्मै शठकोपाय मङ्गलम् ॥ ३ ॥

भाष्यकारः पुनर्भूमौ भाष्यप्रवचनादरात् ।
यद्गुणागतस्तस्मै शठकोपाय मङ्गलम् ॥ ४ ॥

रहस्यत्रयसारारव्यराकाचन्द्रस्य वातिधिः ।
वेदान्तदेशिकस्सोऽयमेवं तकर्याय मङ्गलम् ॥ ५ ॥

श्रीनृसिंहदयादत्तश्रीमदास्थानवारिघेः ।
अकलङ्कः कलानाथो यस्तस्मै नित्यमङ्गलम् ॥ ६ ॥

श्रीवैष्णवसमाजस्य श्रीसमारव्यातसंपदः ।
कारणं योऽभवत्तस्मै शठकोपाय मङ्गलम् ॥ ७ ॥





लक्ष्मीनृसिंहकरुणा लक्ष्मीविहरणोचितः ।
य आदिशठकोपाख्य तस्मै भवतु मङ्गलम् ॥ ८ ॥

यन्मङ्गलाशासनेन यच्छन्मङ्गलमन्वहम् ।
श्रीनृसिंहस्मच्चरति तस्मै भवतु मङ्गलम् ॥ ९ ॥

यत्कटाक्षेण सर्वेऽपि यत्स्थानागतयोगिनः ।
श्रीनृसिंहदयापूर्णाः तन्मुर्नेमङ्गलं सदा ॥ १० ॥

यच्छब्द्याग्रयो वैदिकानां सार्वभौमत्वमेत्य च
रत्नाकरादीन् कृतवांस्तन्मुर्नेमङ्गलं सदा ॥ ११ ॥

नारायणमुनिन्द्राख्यो यच्छात्रो यत्कृपावसात् ।
षष्ठिप्रबन्धनिर्माता खल्वस्मै मङ्गलं सदा ॥ १२ ॥

द्यश्रीशठारियतीन्द्रादि योगिहृत्पद्मभानवे ।
सर्वत्र परिपूर्णायाहोबिलेशाय मङ्गलम् ॥ १३ ॥

द्यपराङ्कुशमुनीन्द्रेण भक्त्यास्मै मङ्गलं कृतम् ।
यः पठेत् भवेद्धन्यः श्रीनृसिंहकृपावशात् ॥ १४ ॥





श्रीरामानुजसिद्धान्तनिर्धारण धुरन्धरः ।
आदिवण्शठकोपाख्ययतीन्द्रो जयतात् भुवि ॥ १५ ॥

* * * *





sadagopan.org

ஸ்ரீ ஆதிவண்ண்டகோப யதீங்த்ர மஹாதேஶிக மங்களம்
(21வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் அருளிச்செய்தது)

தனியன்

ஸ்ரீ ஸ்ரீநிவாஸயதிராண் நாராயணமுநீஷ்வரன் |
வீரராகவவேதாங்த யதீங்த்ரமயி ஸம்ரயே ||

* * * *





கங்யாஜ்யேஷ்டாவதீர்ணாய காருண்யாத் கமலாபதே: |
ஆதிவண்டைகோபாக்ய யதீந்த்ராயாஸ்து மங்களம் || 1

ஸாக்ஷாச்சடாரி: யோகீந்த்ர: ஸமாஹூய ஸ்வநாமத: |
பாஞ்சஜன்யாதிகம் யஸ்மை தத்தவாம்ஸ்தஸ்ய மங்களம் || 2

அஹோபிலே ஸ்ரீங்ருஸிம்ஹ: ப்ரேஷமங்த்ரம் ஸ்வயம் ததெள |
யோகிருபேண யஸ்யாஸ்மை ஸ்தைகோபாய மங்களம் || 3

பாஷ்யகார: புநர் பூமெள பாஷ்யப்ரவசநாதராத் |
யத்ருபேணாகதஸ்தஸ்மை ஸ்தைகோபாய மங்களம் || 4

ரஹஸ்யத்ரயஸாராக்யராகாசங்த்ரஸ்ய வாரிதி: |
வேதாந்ததேஶிக: ஸோநயமேவம் தர்க்யாய மங்களம் || 5

ஸ்ரீங்ருஸிம்ஹதயாதத்த ஸ்ரீமதாஸ்தாநவாரிதே: |
அகளங்க கலாநாதோ யஸ்தஸ்மை நித்ய மங்களம் || 6

ஸ்ரீவைஷ்ணவஸமாஜஸ்ய ஸ்ரீஸமாக்யாதஸம்பத: |
காரணம் யோநபவத் தஸ்மை ஸ்தைகோபாய மங்களம் || 7

லக்ஷ்மீங்ருஸிம்ஹகருணா லக்ஷ்மீவிஹரணோசித: |
ய ஆதி ஸ்தைகோபாக்ய: தஸ்மை பவது மங்களம் || 8

யங்மங்ளாஸாஸாரே யச்சங்மங்களமங்வஹம் |
ஸ்ரீங்ருஸிம்ஹ: ஸஞ்சாதி தஸ்மை பவது மங்களம் || 9

யத்கடாகேஷன ஸர்வேபி யத்ஸ்தாநாகதயோகிந: |





ஸ்ரீங்ருஸிம்ஹதயாழர்ணா: தஞ்முனே: மங்களம் ஸதா || 10

யச்சிஷ்யாக்ர்யோ வைதிகாநாம் ஸார்வபெளமத்வமேத்ய ச |
ரத்நாகராதீங் க்ருதவாம்ஸ் தஞ்முனேர் மங்களம் ஸதா || 11

நாராயணமுநீங்த்ராக்யோ யச்சாத்ரோ யத்க்ருபாவஸாத் |
ஷஷ்டிப்ரபந்தாநிர்மாதா கல்வஸ்மை மங்களம் ஸதா || 12

*ஸ்ரீஸ்டாரியதீங்த்ராதி யோகிலீற்றுத்பத்மபாகவே |
ஸர்வத்ர பரிபூர்ணாய அஹோபிலேஶாய மங்களம் || 13

*பராங்குஶ முநீங்த்ரேண பக்த்யாஸ்மை மங்களம் க்ருதம் |
ய: படேத் ஸ பவேத்தந்ய: ஸ்ரீங்ருஸிம்ஹ க்ருபாவஸாத் || 14

ஸ்ரீராமாநுஜலித்தாந்தாநிர்த்தாரண துரந்தர: |
ஸ்ரீதிவண்ண்டகோபாக்ய யதீங்த்ரோ ஜயதாத் புவி || 15



श्रीसन्निधि तनियन् शोकाः

गृह्णेषु चंडीती तनीयन्कलं



First pattam Srimath azhagiya Singar -
Sri Adivann sathakopa yatIndraMahAdesikan

केशवार्यकृपापात्रं धीशमादि गुणार्णवम् ।

श्रीशठारि यतीशानं देशिकेन्द्रमहं भजे ॥

प्रपद्ये निरवद्यानां निषद्यां गुणसंपदाम् ।

शरणं भवभीतानां शठकोप मुनीश्वरम् ॥

केशवार्यकं रुपापात्तरम् तीर्थमाती कुणार्णवम् ।
गृह्णेष्टारियतीर्थानम् तेजिकेन्तरमहम् पज्जे ॥

प्रपत्तये चिरवत्त्याकामं चिष्ठत्यामं कुणसम्पत्तामं ।
शरणम् पवपीताकामं षट्कोप मुक्तिवरम् ॥



43rd Pattam Srimath Azhagiya Singar -
SrI VaNN SathakOpa SrIveerarAghava SathakOpa yatIndra MahAdesikan

श्रीमच्छ्रीरङ्गपृथ्वीश्वरशठरिपुणा संयमीन्द्रेण दृष्टं
 न्यस्तात्मानं नृसिंहे नरहरिशठजिद्योगिनेतुः प्रसादात् ।
 प्राज्ञ श्रीरङ्गकारिप्रभवयतिपतेः प्राप्तलक्ष्मीनृसिंहा-
 स्थानं सेवे यतीन्द्रं सकलगुणनिधिं वीररघ्वीदृशाठारिम् ॥

శ్రీమత్ శ్రీరంగుపురుత్తమీశ్వరశటరిపునా సమ్యమింతరేన తరుష్టమ
సంయస్తాత్మానామ నురుణింఖై నరహరి శటజితయోకిచెతు: ప్రసాతాత
|
ప్రాజ్ఞు శ్రీరంగుకకారిప్రపవయతిపతో: ప్రాప్తలక్ష్మీంరుణింఖూ-
సంతామ సౌవై యతీంతరమ సకలకునొకితిమ వీరాక్షమింశటారిమ ||



44th Pattam Srimath Azhagiya Singar -
SrI VaNN SatakOpa SrI Vedanta Desika yatIndra MahAdEsikan

श्रीरङ्गनाथशाठकोपयतीन्द्रदृष्टं
लक्ष्मीनृसिंहशाठजित्करुणैकपात्रम् ।
श्रीरङ्गवीरघुराद्शाठकोपहृद्यं
वेदान्तदेशिकयतीन्द्रमहं प्रपद्ये ॥

ஸ்ரீரங்காதாஸ்டகோபயதீங்த்ரத் ருஷ்டம்
லக்ஷ்மீங்ருஸிம்ஹஸ்டஜித் கருணைகபாத்ரம் ।
ஸ்ரீரங்கவீரகுராட் ஸ்டகோபஹ்ருத்யம்
வேதாங்ததேஷிகயதீங்த்ரமஹம் ப்ரபத்யே ॥



Prakrutham 45th Pattam Srimath Azhagiya Singar -
SrI lakshmI nrusimha divya padukA sevaka sriVaNN SathakOpa SrI
nArayana yatIndra MahAdEsikan

sadagopan.org

श्रीमद० रङ्गशाठरि संयमिवरालब्धागमान्तद्वयम्

श्रीमद्वीररघूद्वहाद्यशाठजित् पादारविन्दाश्रयम् ।

श्रीमद् वेदवतंस देशिकयतेः कारुण्यवीक्षास्पदम्

सेवे रङ्गधुरीणशासनवशं नारायणं योगिनम् ॥

श्रीमते श्रीलक्ष्मीनृसिंह दिव्यपातुकासेवक श्रीवणशाठकोप

श्री नारायण यतीन्द्र महादेशिकाय नमः ॥





ஶ்ரீமத் ரங்கஸ்டாரி ஸம்யமிவரால்லப்தாகமாந்தத்வயம்
ஶ்ரீமத் வீரரகுத்வஹாத்ய ஸடஜித் பாதாரவிந்தாக்ரயம் |
ஶ்ரீமத் வேதவதம்ஸ தேஶிகயதே: காருண்ய வீக்ஷாஸ்பதம்
ஸேவே ரங்கதுரீண ஸாஸாவஶம் நாராயணம் யோகிநம் ||

ஶ்ரீமதே ஶ்ரீலக்ஷ்மீந்ருஸிம்ஹ திவ்யபாதுகாஸேவக ஶ்ரீவண்ணஸ்டகோப
ஶ்ரீ நாராயண யதீந்தர மஹாதேஶிகாய நம:





॥ द्वादशस्तोत्रम् ॥

(४४ पटे श्रीमद्भगियसिङ्गर् श्रीवण्णाठकोप श्रीवेदान्तदेशिकयतीन्द्रमहादेशिकैरनुगृहितम्)

नमो नमो नृसिंहाय मालोलाय नमो नमः ।

नमो नमस्स्वर्णरमानृसिंहाय नमो नमः ॥ १ ॥

नमो नमो मङ्गलाद्रिनृसिंहाय नमो नमः ।

नमो नमो नृत्तुष्टश्रीकृष्णाय नमो नमः ॥ २ ॥

नमो नमश्शोषशायिरङ्गिणे च नमो नमः ।

नमो नमो हस्तशैलकल्पकाय नमो नमः ॥ ३ ॥





नमो नमश्शेषैलश्रीवासाय नमो नमः ।
नमो नमो यादवाद्रिनिवासाय नमो नमः ॥ ४ ॥

नमो नमस्सौरभाद्यरङ्गिणे च नमो नमः ।
नमो नमो रमाश्छिष्टवराहाभ्यां नमो नमः ॥ ५ ॥

नमो नमो ज्ञानदाय वार्गीशाय नमो नमः ।
नमो नमो भूरमादिकेशवाय नमो नमः ॥ ६ ॥

नमो नमो दीप्तरश्मिचक्राय च नमो नमः ।
नमो नमस्सगोदाय रङ्गिणे च नमो नमो ॥ ७ ॥

नमो नमो जानकीशलक्ष्मणाभ्यां नमो नमः ।
नमो नमोऽनन्तसुधामूर्तये नमो नमः ॥ ८ ॥

नमो नमो नृसिंहादिश्रीमूर्तिभ्यो नमो नमः ।
नमो नमो विष्णुपादशठारिभ्यां नमो नमः ॥ ९ ॥

नमो नमोऽनीकनाथशठजिद्धयां नमो नमः ।
नमो नमो कलिघ्वंसयतीन्द्राभ्यां नमो नमः ॥ १० ॥





नमो नमो वेदचूडागुरवेऽस्तु नमो नमः ।
नमो नमो वण्णाठरियतीन्द्राय नमो नमः ॥ ११ ॥

नमो नमस्तदाज्ञापयतीन्द्रेभ्यो नमो नमः ।
नमो नमो वीररघ्वीङ्गतीन्द्राय नमो नमः ॥ १२ ॥

रमानृसिंहभक्तस्य वेदचूडागुरोर्यतेः ।
कृतिरेषा चिरं जीयात् पद्मैः द्वावदशभिर्युता ॥ १३ ॥

॥ श्रीमते श्रीवण्णाठकोप श्रीवेदान्तदेशिकयतीन्द्रमहादेशिकाय नमः ॥





த்‌வாதஶ ஸ்தோத்ரம்

**(44வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர்
ஸ்ரீவண்ணடகோபஸ்ரீவேதாந்த தேவிக யதீந்த்ர மஹாதேவிகன்
அருளியது)**

- | | |
|---|----------------------------------------------------------------------------------------|
| 1 | நமோ நமோ ந்ருஸிம்ஹாய மாலோலாய நமோ நம:
நமோ நமஸ்ஸ்வர்ன ரமாந்ருஸிம்ஹாய நமோ நம: |
| 2 | நமோ நமோ மங்காளாத்ரி ந்ருஸிம்ஹாய நமோ நம:
நமோ நமோ ந்ருத்ததுஷ்ட ஸ்ரீக்ருஷ்ணய நமோ நம: |
| 3 | நமோ நமஸ் சேசஸாயிரங்கினே ச நமோ நம:
நமோ நமோ ஹஸ்திகைல கல்பகாய நமோ நம: |
| 4 | நமோ நமஸ் சேஷகைல ஸ்ரீவாஸாய நமோ நம:
நமோ நமோ யாதாவாத்ரிநிவாஸாய நமோ நம: |
| 5 | நமோ நமஸ் ஸெளரபாட்யரங்கினே ச நமோ நம:
நமோ நமோ ரமாஶ்லிஷ்டவராஹாப்யாம் நமோ நம: |
| 6 | நமோ நமோ ஜ்ஞாநதாய வாகீஸாய நமோ நம:
நமோ நமோ பூரமாதி கேஸவாய நமோ நம: |
| 7 | நமோ நமோ தீப்தரஸ்மிசக்ராய ச நமோ நம:
நமோ நமேஸ் ஸகோதாய ரங்கினே ச நமோ நம: |





நமோ நமோ ஜாங்கீஸ லக்ஷ்மணாப்யாம் நமோ நம: |
நமோ நமோநந்தஸௌதாமுர்த்தயே ச நமோ நம: || 8

நமோ நமோ ந்ருஸிம்ஹாத்ரி ஸ்ரீமுர்த்திப்யோ நமோ நம: |
நமோ நமோ விஷ்ணுபாத ஸடாரிப்யாம் நமோ நம: || 9

நமோ நமோந்காதாதஸ்டஜித்ப்யாம் நமோ நம: |
நமோ நமோ கலித்வம்ஸ யதீந்த்ராப்யாம் நமோ நம: || 10

நமோ நமோ வேதசூடாகுரவேஷ்து நமோ நம: |
நமோ நமோ வண்ஸ்டாரி யதீந்த்ராய நமோ நம: || 11

நமோ நமோஸ்ததாஜ்ஞுப்த யதீந்த்ரேப்யோ நமோ நம: |
நமோ நமோ வீரரக்வீட்யதீந்த்ராய நமோ நம: || 12

ரமாந்ருஸிம்ஹ பக்தஸ்ய வேதசூடாகுரோஃயதே: |
க்ருதிரேஷா சிரம் ஜீயாத் பத்யை: த்வாதஸ்பி: யுதா || 13

ஸ்ரீமதே ஸ்ரீவண்ஸ்டகோப ஸ்ரீவோதாந்ததேஶிக யதீந்த்ர மஹாதேஶி-
காய நம:

* * * * *





Finally Sri GodA Stuthi is to be recited. As referred earlier elsewhere complete text, commentary and images are available at the following Sundarsimham web site.

<http://www.sundarasimham.org/ebooks/ebook3.htm>

With this Danur maasa aarAdhana kramam and SaRRumuRai kramam are concluded.

Srimath Azhagiya Singar ThiruvadigaLe Saranam
Daasan, Oppiappan Koil Varadachari Sadagopan

